

University of Madras.

B. A. Degree Examination of 1909

PATHTHUPPATTU (Chirupanarruppada)

WITH

NACHCHINARKKINIYAR'S COMMENTARY

AND

EXPLANATORY NOTES

BY

V SWAMINATHA AYYAR

Tamil Pandit, Presidency College, Madras.



Price 8 Annas.

Madras.

PRINTED AT THE PRESIDENCY PRESS, VEPERY

1909.

முத்துவா.

—०००—

சிறபாணுற்றுப்படையென்பது, க்ரீரான் முதலிய கூடத்தைப்படிவர்களால் இயற்றப்பட்டு அவர்களால் நெருக்கப்பெற்ற பத்துப்பாட்டினால், முன்றுவதாவன்னா ஒரு வேரிசை ஆசிரியப்பட்டது. இதில் இருந்து நிறுத்துவது அடிக்கொடுக்கப்பட்டது.

பத்துப்பாட்டாவன: திருமுருகாற்றுப்படை, பெருங்காற்றுப்படை, சிறபாணுற்றுப்படை, பெருங்பாணுற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுங்கல்வைடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டி னாப்பாலை, மீலபடுகட்டாம் என்பனவாம்.

வேண்டும்.

“முருகு பொருளாது பால்வாண்டு மூலை
பெருகு ஏனமதைக்காஞ்சி - மருவினிய
தேவநாசி எல்லாடை வெள்ளுதின்சி பட்டினப்
பாலை பட்டத்தொடும் பத்து.”

திவற்றல், திருமுருகாற்றுப்படை, கைவத்திருமுறைகளில், கூட்டுறுமுறையிரபந்தவரிகையிற் சோக்கப்பெற்றனள்ளது; குறிஞ்சிப்பாட்டு, பெருங்குறிஞ்சியெனவும் மலைபுகிடாம், குத்தராற்றுப்படையெனவும் வழங்கும்; கிறகு

ஆற்றுப்படையென்பது, ஒருவர் ஒரு கொடையாளியின்பால் காம்பெற்ற பெருங்கெல்லவத்தைக் குதிரவந்த வறியோர்க்கு அறிவுறுதி அவரும் அங்கீகைசென்று தாம்பெற்றவையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்தல்; ஆறு - வழி; புகை • படுதல். ஒவ்வொருவரும் இங்களும் கூறுதற்குரியோராலிலும், குத்தருமுதலியோரே, எதிர்வந்த வறியவர்களைப் பொறுத்தமுதலியவர்களுக்குக்கூறி அவர்களை வழிப்படுத்திப்பதாகச் செய்யுள்கொட்டல்மரபு. தொல்காப்போயிப் புதுக்கிணாயிப்பில், கூகும் குத்திரத்தில் உள்ள, “குத்தரும் பாளரும் பொருக்கும் சிறுவியும், ஆற்றிடைக் காட்சி யுழுத் தேங்கிப், பெறுத பெருவளும் பெருங்க்கெல்வதீடுச், கெங்கு பயணதிருக்

சொன்ன பக்கமும்” என்பது இதற்குவிதி; ‘ஆடும்யாக்கரும்பாடுத் பாணரும் கருகிப்பெருகரும் இவருட் பெண்பாலராகிய விரலியு மென்றும் நாற்பாலரும் தாம்பெற்ற பெருஞ்செல்வத்தை எனிர் வந்த வறிபோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறுக்குறிப் குறபாடும்’ என்பது இதன் பொருள். இங்களும் இயற்றப்பெற்றவைகள்: குத்தராற்றுப்படை, பாணராற்றுப்படை, பெருகராற்றுப்படை, புலவராற்றுப்படை, கிறலியாற்றுப்படை என் ஒவ்வொருவகையிலும் பல்பலவுள்ளன. பத்துப்பாட்டில்லன்றிப் புள்ளனூறு முதலியவற்றிலும் பிற்காலத்து தால்களாகிய கல்பகங்களிலும் இவ்வாற்றுப்படைச்செய்யுட்கள் காணப்படுகின்றன. இவை தனிச்செய்யுளாகவே ஆக்கப்படும், பூறப்பொருள்வேண்பாமாலீயிற் பாடாண்படலக்கில்வந்துள்ள,

[வேண்பா.]

“இன்றெடை கல்விகை யாழ்ப்பாண வெம்மைப்போத
· என்றெட வேழ்த ஏன்கைத் தென்றெடயிற்
காமரு காயலான் கேள்வன் குழுமலராத
தாமரை சென்னி தரும்.”

என்றும் பானுற்றுப்படைச் செய்யுள்முதலியவற்றால் இஃது அம் யலாகும். பத்துப்பாட்டிலுள்ள மூன்றாவதுமாகிய பாட்டுக்கள் பானுற்றுப்படைகளேயாயிலும் அடிவரையறையில் சிறுமை பெருமைகளால் முறையே அவை சிறுபானுற்றுப்படை யெனவும் பெரும்பானுற்றுப்படையெனவும் வழங்கலாயின. ஜார் - இசைப்பாட்டிடைப்பாடுவோர்; [பாண் - இசை.]

ஞ. வ.

சிறுபானுற்றுப்படையென்பது, ஏறுமராட்டி நல்லியக்கோடு மீத இடைக்கழிகாட்டு நல்லாரந்தத்தந்தாரால் இயற்றப்பெற்ற கல்லியக்கோட்டைபாற் பரிசில்பெற்றுச்செல்லதும் பாண்ணென்றுவர் வறுகையால் வருக்கி மெலிந்து எதிர்ப்பட்ட பாண்ணென்றுவர் அவன்பாற் செல்லும்படி வறிப்படுத்தியதாக அமைக்குன்றன, இப்பாட்டு

இப்பாட்டின் சிலபதுத்திகள், பகழுயூலாயாசிரியர்களால் திட்டங்களில் மேற்கொள்களாகவுத்துக்காட்டப்பெற்றுள்ளன

இங்களால், தமிழ்நாட்டரசர்களில் இரசதாளிகளாகவே வந்து, மதுணை, உறுந்தை என்பவற்றின் கீலையைப் பேச்சு முதலிய ஏழூவள்ளால்களின் அரியவரலாதுகளும் நல்லியக்கோட்டுக்கையை கொடைச்சிறப்பும் அவதுக்கையை ஊர்களின்வளரும் அவற்றின் எவர்களின் கற்குண கற்செய்க்கைகளும் அவதுக்கையை ஒலக்கச்சிறப்பும் குறிப்பறிச்தொடுக்கும் அவனத விதரணைக்கேடும் பிற ஏம் கண்குறுத்தியலாகும்.

பாட்டேட்த்தீவை:

இப்பாட்டேட்த்தீவை எல்லியக்கோடன்காலத்தில் இவனைப்போன்ற பெருங்கொடையாளிகள் யாருமில்லை; பேசன்முதலிய ஏழூவள்ளால்களுக்கும் இவன் காலத்தாற் பின்தியவன். இவை, இப்பாட்டி ஹன்ஸ் “வஞ்சியும்வற்றிதை” “மதுஞாயும்வற்றிதை” “உந்தையும்வற்றிதை” என்பவற்றாலும், இதன் அச - ம் அடிமுதலியவற்றை அல்லது கீழே காட்டப்படும் புதாஜாற்றுக் கெய்யுளாலும் கிணக்கும். ஒய்மான் எல்லியக்கோடனைவும் இவன் வழங்கப்பெறவன்; இகளை மேற்கூறிய கெய்யுளின் பின்துள்ள வாக்கியத்தாலைத், ஒய்மானல்லியாதன், ஒய்மான்வில்லியாதனை இரண்டுபாரிகள் புதாஜாற்றிற் புகழுப்பட்டுள்ளார். அவர்கள் இவதுக்கையை பரம பகையைச் சார்த்தவர்களைக்குறும்பட்டும் தெரிகின்றுதேயன்றி இவனுக்கு முன்பிருக்கவர்களோ பின்திருக்கவர்களோ யாதும் புஸ்ரட்டவில்லை.

சுக்கப்புலவருள், புதுத்தினைகள் நூக்குறைப்பலராறும் இவன் துகித்துப்பாரட்டப்பெற்றுள்ளன; அவர்பாடியசெய்யுள்,

“நூராயாவத் தொண்டீட்டு மகளி
கேழ ஸ்ரூத விலுஞ்சேற கிளைப்பின்
யாஸமயீன் புலவ சௌ முட்டையைத்
தேனு ரூம்பற் கிழுங்கொடு பெழூ
மிழுமேன வொலிக்கும் புனலம் பதலித்
பெருமா விலங்கைத் தலைவன் தீரியா
நல்லீவர் சொன்மலை எல்லியக் கோடீன
யுடையை வாழியெற் புனாந்த பாலே
பாரி பாம்பித் பளிச்சனைத் தெண்ண
போலு குங்கமையி ஸிக்கோர் போலக்

ஏனுத எழித் வயல் காலு
உழிகாட்ட கிரங்குமென் சென்றமவன்
எழிமென் சபல் என்பொறு சிலைச்சே.”

[புறநாடா, 48.]

சிறபாணுற்றப்படையில், “உறுபுலித் துப்பி னேளியர் பெருமகன்” (கூட) என்றாலும் இவன் ஒவியர்குடி யிற்பிறந்தவனென்ற தெரிகின்றது; ஒவியர்குடி, நாகர்களுடையவகுப்பில் ஒருவகையென்றும் இவனுடைய ஊர்களுள் ஒன்றாகிய மாவிலக்கையென்பது, புணுட்டுக்கு வடக்குள்ள அருவாடு, அருவாவட்டலைப்பிற்கிற இரண்டும் சேர்த்து நிடமென்றும் புராதன சரித்திர ஆராய்ச்சியாளர் தெரியுகின்றனர்.

இவனுடைய மற்ற ஊர்களுள், எதிர்ப்பட்டினம், வேஹர், ஆஸுர் என்பவை தொண்டோட்டிதுவன்ன இருபத்துநான்கு கேட்டங்களுள் மூன்றுகோட்டங்களாகவுள்ளனவு. எயிர்கோட்டத்தைச்சார்த்த சிறாடுகள்: தண்டகம், கோணேரிக்குப்பம், மாதற வென்பன. வேஹர்க்கோட்டத்தைச்சார்த்தவை: ஒழுகறைநாடு, கெண்மேலிநாடு, மாத்துர்நாடு என்பவை. ஆஸுரக்கோட்டத்தைச்சார்த்தவை: படுர்நாடு, சூழியிநாடு என்பவை. இப்பாட்டின் ககு-ம் அடியில்வந்துள்ள, கிடங்கிலென்பது கிடங்காலை இக்காலத்து வழங்கப்படுகின்றது. இது, திண்டிவனத்தைச்சார்த்த ஊர்களுள் ஒன்று. யாப்பாஞ்கலலிருத்தியுரையில் மேற்கோள்களாகவந்துள்ள பாட்டங்களுள் ஒன்றில் இவ்வூர் பாராட்டப்பட்டிருக்கின்றது.

நூலாசிரியர்.

இந்நூலாசிரியர்களாகிய இடைக்கழிநாடு என்னைக் குத் தெண்மேற்கிலுள்ள ஒரு சிறாடு. இஃது உப்பங்கழிகளுக்கு இடையே இருக்கின்ற இப்பெயர்பெற்றதுபோதும்; இதிலுள்ள ஊர்கள் பலவற்றுள் நல்லூரென்று ஒரூர் இருக்கின்றது. அதுவே இந்நூலாசிரியருடைய ஊராக இருத்தல்வேண்டும். இவருடைய காலத்துப்புலவர், நல்லியக்கோட்டைனப்பாடிய புறத்தினை நன்கூக்குரவர்; இவர்களத்துப்பிரபுகள்: இப்பாட்டுடைத்தலைவனாகிய நல்லியக்கோட்டதும், புறத்தினை நன்கூக்குரவாற்பாடப்பெற்ற ஒப்மான்ஸில்லியாததும் கருப்பாக்கியானுமே.

தந்தனுரென்பது இவர்கள் இப்பெயரென்றும் என்கிமேம்பால் பற்றி ஏத்தந்தனுரென்றபெயர் பின்னர் அழக்ஞானியிற்கொன்றும் தொ சிகிஞ்சது. 'ஏ' என்பது சிறப்புப்பெயராகிடைத் தந்தவடேரிகடக் கொல். கங்கிரஸ், கபபாலதா, கபழுதனா, கங்கென்ஞாவா முதல்பெயர்களாலும் இது கிணக்கும். எட்டுத்தொகையில் ஏத்தந்தனுரென் ஒரு குலவர்பெயர் காணப்படுகின்றது. அவரும் இவரும் ஒரு வரோ வேட்டிரூ தெரியவில்லை.

கடைச்சங்கப்புலவர்களம், இற்காக்குச் சம்ஹோக்குறைப் 1800 - வருஷங்களுக்கு முற்பட்டதென்பது பாவருக்கும் தெரிக்காதலால், அப்புலவர்களுள் ஒருவராகவே இவருடையாலமும் அது வேயென்பது சொல்லாமல்வேண்டும்கூடும்.

சென்னை,
23-8-09. {

இங்கூம்,
வே. சாமிநாதராஜன்.

இந்துல் உரையாசிரியராகிய

நச்சினார்க்கினியர் வரலாறு.

விருத்தம்.

எவ்வளவிடலாக தமுசலா யுடையனென வியம்பப் பெற்றேன் எவ்வப்பக்கைப் பழவல்லவ விவரது நிலவுவுள்ள மெடுதி யீர்ஜேன் எவ்வப்பம் ஏப்காரி யெவனச்சி னாக்கிஸிய னெறும்பே ராள்க் கு அவன்பாத விருபோது மெப்போது மலர்களிலென தங்கு மங்கே.

இந்துவின் உரையாசிரியராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், பாண்டிவாகாட்டுள்ள மதுராபுரியிற் பிராமணகலங்குற பாரத்து வாச கோத்திரத்திற் பிறாதாரா. தமிழ்ப்பானைவையுள்ள பலவாகையர்கள் எல்லா நால்களிலும் அதிபாண்டித்தியமுடையவர் இவரது சாபாம் ஒசுவுமீ, இவர் இன்னராதக், “வண்டி பிர் சோலீ மதுரா புாதனி, வெண்டிசை விளக்க வந்த வாசான், யான்ற கேள்விப் பாரத் தவாச, அன்மறை தணிந்த நம்பொரு ளாகிய, தூய ஞான நிறைந்த சிவச்சுடர், தானே யாகிய தன்மை யானன்” என்னும் உலாச்சிறப்புப் பாயிரத்தாலும் விராங்கும். சிவஸ்தலங்களுட்கூர்ந்த சிதம்பரத்தினது திருநாமங்களாகிய ‘திருச்சிற்றப்பலம்’, ‘பெரும் பற்றப்புமியூர்’ என்பவற்றை முறைப்பா ஆற்றமுக்கொருவாருக்கும் ஏழைமுக்கொருமொழிக்கும் உதாரணமாக, இவர் தொல்காப்பியம் எழுத்திகாரத்து மொழிமரலில், “நூரெழுச்சிதொருமொழி” என்னுடை குத்திரத்து விசேடவுவாயிற் காட்டிழிருக்கலாலும், சைவசமயத்துச் சிறந்தநால்காரகிய திருவாசகம், திருச்சிற்றப்பலக் கோவையார் என்பவற்றி னின்றம் தமது உரைசளிற் பலகிடக்களில் இலக்கிய இலக்கணப்பொருள்களுக்கள்றிக் கடதுவப்பொரு ஸுக்கும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டியிருக்கலாலும், ஏங்கனம் மீற்கொள்கொண்ட சிலவிடங்களில் எழுதியுள்ள விசேடவுவாகளாலும், சிவகளித்தமணியில், ‘‘மேகம்மீனை’’ என்னும் உங்கநம் செய்யினில், ‘‘போகம்மீன்ற புண்ணியன்’’ என்பதற்கு எழுதிய விசேடவுரையாலும், திருமுருகாற்றுப்படையுலாயிற் காட்டிய சில யெங்களாலும், இவரது சைவசமயம் நன்கு வெளியாகும்.

இவ்வுரையாசிரியர், பத்துப்பாட்டினுள் இந்துலுக்கண்டு மற்ற நால்களுக்கும் தொல்காப்பியத்திற்கும் கஷிததொகைக்குரை சிவகளித்தமணிக்கும் குறுக்கொகையிற் போசிரியர் பொருளொழு

தாதோழித்த இருபது செய்யுட்களுக்கும் உணரசெப்தருளினர். இன்றும் சில நால்களுக்கு இவர் உரையிப்பறிவை ரெப்பர்; அவை இன்னவையென்ற புலப்பட்டில்லை. இஞ்சால்து வழக்கும் திருக்கீராவையாருடை பேராசிரியராற்கேயப்பட்டதென்ற தெரிகிற அம்யாறும், இவர் அந்தந்துக்கெய்த வேறான கூட்டாமையை மூலம் அதற்கும் திருக்குறள் முதலே மறுநுசிலவற்றிற்கும் இவர் உரைசெய்திருப்பதாக இவற்குடைய உரைச்செய்யுப்பாயிக்கிட்டு ஆய்வேல்லூன்றிலேலும் கூறப்படாமையாறும் அவைகள் இங்கே எழுதப்பட்டிருக்கின்றன.

சீவகசித்தாமணிக்கு இவ்வுரையாசிரியர் முதல்முறை திருவையெழுதி, அக்காலத்துப் பிரசித்திசெப்பற்றிருக்க கணக்குத்துவான்கள் சிலாருக்குக்காட்ட, அவர்கள் அவ்வளவாலும்; அங்கீரியாமை கண்டு, பின்டு ஆருகத்தான்கால பலவற்றாற்றுமாலே மூறு ஆராய்ந்து இரண்டாம் முறை ஓராலையை மெழுதி அவர்களுக்குக் காட்டப்படுவது, அவர்கள் உற்றுக்கொக்கி வியந்து அவ்வளவாலும் அவகிகிந்துக் கொண்டார்களேன்று கொனா கூறுகின்றனர்.

புதோல்சாபாரியாவுனாமுத்தியிவற்றில் இவரால் எடுத்துக்கொட்டப்பட்டிருள்ள மீறுக்காலனாமையான்து நால்களுள் இதுகாறும் சிலாங்கியலை அபி; அவை வருபாறு:—

க. அகத்தியா.	உ. குத்துக்கிப்பாட்டு.
உ. அகந்தாறு.	உ. குறுத்தொனக.
ஒ. அண்மியல்.	உ. கூத்துநால்.
ஒ. அவிநாயம்.	உ. வூகந்திலீ.
ஒ. ஆசாரக்கொலை.	உ. கொண்ணறவேந்தன்.
ஒ. ஆரம்பாய்வைண்பா.	உ. சிலபதிதாரம்.
ஒ. இறையனுகப்பிடாருள்.	உ. ஆறுகாகணக்பாட்டினியம்.
ஒ. ஏலாதி.	உ. ஆறுகுருதிழியன.
ஒ. ஒங்கறுதாறு.	உ. ஆறுபஞ்சாமலம்.
க. ஒந்திமீவுமையுபது.	உ. ஆறுபாணுந்றப்படவுட.
க. ஒந்திமீவுமையம்பது.	உ. ஆறினந்திரமாலீ.
க. ஒன்னவையார்பாடல்.	உ. சீவகசித்தாபாணி.
க. ஒ. கடகண்டி.	உ. தகடோயாததிரை.
க. கலித்தாகை.	உ. தந்திரவாக்கியம்.
க. கலைவார்தாறுத.	உ. தினையாலைநாற்றைம்பது.
க. க. காக்கபாட்டினியம்.	உ. தினைமொழிமையம்பது.
க. க. கார்நாற்பது.	உ. திரிகடுகம்.
க. க. காராக்காற்பேயார்பாடல்.	உ. திருக்குறள்.
க. க. குணாநாற்பாது.	உ. திருக்கொலைவயார்.

ஈ. திருப்பாட்டு.	ஈ. பெருங்கதை.
ஈ. திருமுருகாற்றுப்படை.	ஈ. பெரும்பானுற்றுப்படை.
ஈ. திருவாசகம்.	ஈ. பெரும்பொருள்மிளக்கம்.
ஈ. திருவாய்மொழி.	ஈ. பொய்கையார்முதலாஸி
ஈ. திருவுலைப்புறம்.	ஈ. ஜேர்செய்த அஞ்சாதி.
ஈ. தொல்காப்பியம்.	ஈ. பொருநராற்றுப்படை.
ஈ. கற்றினைகளுறை.	ஈ. மணிமேகலை.
ஈ. காடகநால்.	ஈ. மதஙாக்காஞ்சி.
ஈ. காலதியார்.	ஈ. மலைப்பக்டாம்.
ஈ. கெடிகல்வாடை.	ஈ. மரபுரங்கம்.
ஈ. பட்டினப்பாலை.	ஈ. முத்தெள்ளாயிரம்.
ஈ. பதிற்றுப்பத்து.	ஈ. முதுமெழிக்காஞ்சி.
ஈ. பரிபாடல்.	ஈ. முல்லைப்பாட்டு.
ஈ. பஸ்காப்பியம்.	ஈ. முதுகை.
ஈ. பஸ்காயம்.	ஈ. மோதிரப்பாட்டு.
ஈ. பழமொழி.	ஈ. யாப்பருங்கலம்.
ஈ. பன்னிருப்படலம்.	ஈ. யாழ்நால்.
ஈ. பாரதவெண்பா.	ஈ. வகைக்கடம்.
ஈ. புநரானுறை.	[இல.எ.அ. வகைக்கூத்து
ஈ. புந்பொருள்வெண்பமா	ஈ. வளையாபதி.
ஈ. புத்தாரவையடக்கு.	ஈ. விளக்கத்தார்கூத்து.
ஈ. புதுரங்கம்.	

தொல்காப்பியவுரை முதலியவற்றில் வேதம், வேதங்கம் முதலிய நூல்களிலிருந்தும் பல உரைகளிலிருந்தும் பற்பல அரிய விஷயங்களை ஆங்காங்கு எடுத்துக்காட்டி நன்குகணக்கிப்போகின்ற மையாலும் பிறவாற்றிருந்தும் இவரை வடமொழியிலும் மிக்க பயிற்சி யுள்ளவராகச் சொல்வதுடன் பலவகையான கலைகளிலும் பயிற்சி யுடையயெற்று சொல்லுதற்கும் இடமுண்டு.

உரையாசிரியர், சேனாவராயர், பேராசிரியர், ஆளவுந்தயின்ஜோ சாசிரியர்முதலிய உரையாசிரியர்கள் இவருடைய உரையில் எடுத்துக் கூறப்பட்டிருந்தனர், அவர்களுக்கு இவர் காலத்தினுறுப்பிற் பட்டவரென்று தெரிகின்றது.

“பாரததொல்காப்பியமும்”, “தொல்காப்பியத்தில்”, “பாற்கடல்போல்”, “பச்சைமாலையை” என்னும் முதற்குறிப்பைப்படியடைய பாடல்கள், பண்ணடக்காலத்தாரால் இயற்றப்பெற்று இவருடைய உரைக்கிறப்புப்பாயிரக்காரர் வழங்குகின்றன.

அமிழ்தினுமினிய தமிழ்மடவரல்செய் அருக்தவத்தின்பெரும்பயனாக அவதறித்தறுவிய இம்மேரோபாராயின் அருமைபெருமை கூட ஈரிவாஞ்சி விடுக்கப்பட்டன.

பத்துப்பாட்டே

முன் ரூவதாகிய

சிறுபாண்றி ரூப்படை.

மணிமலைப் பணித்தேங்கள் மரலில் மடக்கத
 (யணிமுலை) தயல்வருட மாரம் போலக்
 செல்புன ஆழந்து சேய்வரத் காண்யாற்றுக்
 கொல்கரை நூற்றுமீற்கு குயில்குடைத் தாநிரத்

① குதுப்புஞ் செம்மல் குதுப் புடைநெறித்துக்
 கதுப்புனித் தன்ன காழக நூண்கற
 *லயிலுருப் பணிய வாசி அயதுநட்டது
 வெயிலுருப் புற்று வெம்பரல் கிழிப்பா
 வெனி னின்ற வெம்பத வழிநாட்

க0 காலை ஞாயிற்றுக் காநிர்க்கா வறுப்பப்
 பாலை கின்ற பாலை கெங்குவழிக்
 சரங்முதன் மராத்த வரிசிழு லகைஇ
 யயதுனி ழிகுபெய லழகுகொண்டருளி
 கெய்கணிச் திருளிய கதுப்பிற் கதுப்பென

கஞ் மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
 மயின்மயிற் குனிக்குஞ் சாயற்காசு
 யுயக்குநாய் கானி ஒல்லெழி லகைஇ
 வயங்கிழை யுலறிய வடியினிடதொடர்க்
 திர்துகிளங் தேஷு மிரும்பிடித் தடக்கையிற்

க0 சேங்குடன் செறிக்க குறக்கிற் குறக்கென
 மால்வரை யொழுகிய வரலழு வாஸுமிப்
 பூவெனப் பொலித்த வோதி யோதி
 நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
 கனிச்சரும் பரற்றஞ் சணங்கிற் சணங்குபிதிரக்

க0 தியாணரக் கோங்கி னயிர்முகை யென்னிப்

* அபிதூருக்களையவாசியென்றும், அபிதூத்தனையவாசி பென்றும்

பூணகத் தொடுக்கிய (வெம்முலை முளை) பெண்
வன்கேட்ட பெண்ணை வளர்த்த நுக்கி
னின்செறி ஸ்தரு மெயிற்றி வைசிரெங்க
குல்லூயம் புறவிற் குனிமுகை யனிழ்ச்ச
 १० முல்லை சான்ற கற்பிண் மெல்லியண்
மடமா ஞேக்கின் வாதுநூதல் விரசியர்
நடைமெசிர் தகைதிய நன்மெண் தீநடி
கல்லூர் விளையர் மெல்லத் தைவரப்
பொன்வாரர் தன்ன புரியடங்கு கார்ப்பி
 १५ னின்குராற் தீந்யா ழிடவயிற் ரழிதி
கைவளம் பழுவிய நயங்தெரி பாலை
கைவல் பாண்மகன் கட்டணறிந் தியக்க
வியங்கா வையத்து வள்ளியோர் கணசதித்
துனிகூ ஹீவுவுமொடு துயராற்றுப் படுப்ப
 २० முனிவிக்க திருந்த முதுவா பிரவல
கொழுமீன் குறைய வொதுங்கி வள்ளிதழ்ச்
கழுநீர் மேய்ந்த கயவா யெருங்கம்
பைங்கறி விவந்த பலனி னீழுன்
மஞ்சன் மெல்லிலை மயிர்ப்புநர் தைவர
 २५ விளையா விளக்க ஞூற மெஸ்குபுபெயராக
குள்ளிப் பள்ளிப் பாயல் கொள்ஞாங்
குடபுலக் காவலர் மருமா ஞென்னூர்
வடபுல விமயத்து வாங்குவிற் பொறித்த
வெழுவுறழ் தினிதோ னியதேர்க் குட்டுவன்
 ३० வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே யதா அங்கு
நறவுவா யுறைக்கு எதுமுதிர் தணவத்
தறைவாய்க் குறுங்கணி யபிதுளி பொருத்
கைபுளை செப்பங் கடைந்த மர்பிற்
செய்யூங் கண்ணி செனிமுத நிருத்தி
 ३५ நேரன்பகட் டுமண ரொழுகையெடு வந்த
மகாது ரண்ன மந்தி மடவேர்
*காது ரண்ன நளிதீர் முத்தம்

ஈ.—சிறுபாண்றுப்படை,

5.

- வாள்வா பெங்கின் வழிமதைத் தடக்கித்
தோன்பும் யறைக்கு கல்கூர் நகப்பி
கு அனரிய லீம்பா அமட்டிப் பீன்ற
கிளர்ப்புட் புதல்வரைடு கிழுகிலி பாடுக்
தட்டுக்கீர் வரைப்பிற் கொற்கைக் கேயான்
மெங்குலங் காவலர் மருமா வென்னஞ்சுர்
மண்மாது கெண்ட மாலை வெண்குலடக்
கு கண்ணார் கண்ணிக் கடிக்கோர்க் கெழியன்
மயிழ்க்கீலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ்த்தீண மறுகிண் மதுரையும் வறிதே யதாஞ்சு
நுலீர்ப் பொய்கை யடைகரை சிவந்த
நூலீர்க் கடம்பின் நாண்யர் கோதை
எம் போவத் தண்ண வுண்டுறை மருங்கிற்
தோவத் தண்ண கெங்குசேர் புறைத்தனின்
(வருமுலை யண்ண) வண்முகை யுடைஞ்சு
திருமுக மயிழ்க்கத் தெய்வத் தாமரை
ஶாசி வக்கை யரக்குக்கோய்க் கண்ண
எது சேயிதழ் பொதிக்க செம்பொற் கொட்டை
யேம கிண்ணாண் தழிலி பிறகுளர்க்கு
காமர் தும்பி காமரஞ் செப்புக்
தண்புணை தழிலிய தளரா சிருக்கைக்
குண்குலங் காவலர் மருமா வென்னஞ்சு
ஏது பேரங்கெயிற் கதவு முருமுச்சுவல் சொறியுக்
துங்கெயி வெறிஸ்த தொடிமிளாங்கு தடக்கை
நாடா நல்லிகை நந்தோர்க் கெழ்மியி
கேடூரப் பூட்டை யுறங்கையும் வந்தே யதாஞ்சு
வானம் வாய்த்த வானமலைக் கவாதும்
அது கான மஞ்ஜஞக்குக் கல்கிக்க நல்கிய
மருங்கிற லண்ணகி னுவியர் பெருமகன்
பெருங்க னுடன் பேக்குன் சுரும்புண
நாலீ யுறைக்கு நாக கெடுவழிக்
கிறலீ மூல்கீலக்குப் பெருங்கோர் நல்கிய
ஏது பிறக்குவென் எருவி வீழுஞ் சாரற்
ஒப்பம்பிற் கோமான் பாரியுக் கொங்குயண,

வாழ்களைப் புரவியொடு வையக மருள
 யிர நன்மொழி யிரவலர்க் கிஂத
 வழறிக்குச் தினமக்கு மஞ்சவரு நெடுவேற்
க45 கழுபூட்டுத் தடக்கைக் காரியு சிழறிகழு
 ஸில நாக நல்கிய களிங்க
 மாலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த
 சாவுக் தாங்கிய சாந்துபுலர் திணிதோ
 ளார்வ நன்மொழி யாயு மால்வரைக்
க50 கமழ்த்து சாரத் கணினிய நெல்லி
 யமிழ்துவினை தீங்கனி யெளாவுக் கிஂத
 வூரவுச்சினங் கனது மொளிதிகழு நெடுவே
 லரவுக்கடற் றுளை பதிகனுங் கரவாது
 நட்டோ ருவப்ப நடைப்பரி கார
க55 முட்டாது கொடுத்த முனைவினங்கு தடக்கைத் து
 துளிமழு பொழியும் வளிதுஞ்சு நெகிங்கோட்டு
 நளிமலை நாட னன்ளியு நளிசினை
 நறும்போது கனுஸிய நீருகுமுதிர் நாகத்துக்
 குறும்பொறை நன்னாடி ஷேட்யர்க்.கிஂத
க60 காரிக் குதிரைக் காரியொடு மலைங்க
 வோரிக் குதிரை யோரியு மெனவாங்
 கெழுசமங் கடக்த வெழுவுறும் திணிதோ
 னொழுவர் பூண்ட வீகைச் செந்துகம்
 விரிகடல் வேலி வியலகம் விளக்க
க65 வொருதான் றுங்கியு வூரதுடை நோன்று
 ஜாறுவில் நாகமு மகிலு மாரமுந்
 துறையாடு மகனிர்க்குத் தோட்டுப்போன யாகிய
 பொருபுன றஞ்சம் போக்கரு மரபிற்
 ரெஞ்மா விலக்கைக் கருவொடுபெயர்யு
க70 நன்மா விலங்கை மன்ன றுளானு
 மறவின்றி விளங்கியு வுகிலில் வரயவா
 ஞாறுபுஷ்ட தபாச தேநுனியர் பெருமகன்
 கனிற்றுத்தமும் பிருந்த கழறயங்கு திருந்தடிப்
 பிடிக்கணான் சிதறும் பெயன்மழுத் தடக்கைப்
க75 பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை

தல்லியக் கோட்டீரை நயந்த கொள்கையொம்
தாங்கரு மரபிற் நன்றாக் கங்கை
வாங்பொரு கொடுவூரை வள்ளும் பரடி
முன்னுட் சென்றன மாக விளை

கூ. 0. டிரவாக் கண்ண சாய்செலிக் குருளீ
கறவாப் பான்முலீ கவர்த் தேனுது
புனிற்றுநாய் குணாக்கும் புல்லை வட்டில்
காழ்சோர் முதசவர்க் கணுச்சித லரித்த
ஷ்ரி சூத்தக புழங்கா எரம்பி

கூ. 1. யொல்குபசி யும்த வெங்கிஞ்குதுண் மருங்குல்
வகீங்கைக் கிளையகன் வள்ளுகிள் குறைத்த
குப்பை வேலோ யுப்பிலி வெந்தகை
மட்வோர் காட்சி சாவிக் கண்டயடைக்
திருாட்ட ரோக்கலூர் தோருங்குடன் மிகையு

கூ. 0. முரிபசி வருத்தம் ஸ்டப் பெரமிகவுட்
டறுகட் முத்தாக்க நயங்குமணி மருங்கெற்
சிறுகண் யாலையொக் பெருங்தே ரெய்தி
யாமவ ணின்றும வருது ஸிபிரு

கூ. 1. செம்ம ஊள்ளமொனி செல்குளி ராயி

எலைநீர்த் தாழை யண்ணம் பூப்பவுங்
தலைநாட் செருங்கி தமனிய மருட்டவுங்
கடிஞ்குண் முண்டகங் கடிஞ்மணி கழாலவு
நெஞ்காற் புன்ளீ சித்திலம் கைப்பவுங்

கூ. 0. கானல் வெண்மணல்குடலுநாய் திரித்ராய்
பாடல் சான்ற நெய்த னெடுவூரி

மணிசீர் வைப்பு மதிலூடு பெயரிய
பனிசீர்ப் படியிற் பட்டினம் படரி

கூ. 1. லிங்குதிகர கொண்டந சிரைமர கிறகிற்

கரும்புகைச் செந்தி மாட்டிய் பெருந்தேன்
பதியேக் காநூ மாசது திருமுகத்து
துதிவே நேங்கி ஜுளையக எரித்த
பழம்படு தேநல் பரதவர் பூடிப்பக்

கூ0 சினாமலர்ப் படப்பைக் கிடங்கிற ரோமன்
 நலைபளிம் தெரியற் றகையோற் பாட
 யறற்குழற் பாணி தங்கி யவரொடு
 வறற்குதிற் குட்டின் வயின்வயிற் பெறுகுளிர்
 கைப்பக்ஞை யவுரை பவழுங் கோப்பவுங்
 காகு கருநீக் காயாக் கணமயி ஸ்திவுங்
 தொழுங்கொடி முசண்டை கொட்டங் கொள்ளவுஞ்
 செழுங்குலைக் காந்தன் கையிரல் பூப்பவுங்
 கொல்லை நெடுவழிக் கேரப மூரவு
 மூல்லை காந்த மூல்லையம் புறான்
 கள0 விடர்கா வருஷி வியன்மலை மூழ்கிக்
 சுடர்தான் மாறிய செவ்வி நோக்கித்
 திறல்வே ஆதியிற் பூத்த கேணி
 விறல்வேல் வென்றி வேது ரெய்தி
 ஆதுவெயிற் குலைஇய வூருபயனிர் குரம்பை
 கள1 யெயிற்றிய ரட்ட விண்புளி வெஞ்சோறு,
 தேரை மேனிக் சில்லை யாயமொ
 டாயான் குட்டி னமைவரப் பெறுகுளிர்
 நறும்பூங் கோதை தொழித்த நாட்சினைக்
 குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேற்
 கூ0 சிலையருங் குட்ட நோக்கி நெடி திருந்து
 *புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
 வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை
 முள்ளரைக் தாமரை முதிழ்விரி நட்போது
 கொங்குகவர் ஸ்லைச் செங்கட் சேவன்
 கூ1 மதிசே ராயின் மானத் தோன்று
 மருதனு சாந்த பருதத் தண்பனை
 யந்தன ரநுகா வருங்கழி யிபனக
 ரங்கன் கிடங்கினவ னும் ரெய்தின்
 வலம்பட டடக்கும் வண்புண ரெருத்தி
 கூ0 ஹரங்கெழு நேன்பாட் கிழவர் தங்கை
 பிடிக்கை யன்ன பின்னுலீம் சிறபுறத்துக்

* புலவுக்கய லெடுத்த கெந்தம் பாடம்.

தொட்டகை மகலே மகருஷ நடிப்ப
 விருங்க முலக்கை விருப்புமுன் தேவ்தூ
 வகவப்புமா வரிசி யழைவன் சோந
 கூடு கவவத்தா எலவன் கவவயபொடு பெறாகு
 ரெசிமறிக் தன்ன காசி விலங்கெலிற்றாக
 கருமறிக் காதிற் கவயதப் பேய்மக
 வினாதுவன்டு சிரித்த தோற்றம் போலப்
 போவகைத்துச் சிவந் தேவுகிரப் பகைத்தா

200 எண்ணல் பாளை பருவிதங் எவிப்ப
 தீடுக்கு தெருகிளவன் காறைர் முதூர்
 சேங்கு மஞ்சு சிறிதானிய பதுவே
 பொருங்குகாபிழும் புலவங்குகாபிழு
 பருமறை காசி கங்களங்குகாபிழுக

205 கடவுண் மால்வனை கண்ணிடுத் தன்ன
 வட்டையால் வாயிலவ ஏருங்கைட குறுகிச்
 செய்கங்கு யறிதலுஞ்சிற்றின மின்மையு
 மின்முக முடைமையு மின்மை ஞாதுஞ்சு।
 செந்துவிளங்கு சிறப்பி எறிக்கோ ரேத்த,

210 வஞ்சினங்க களிக்கலும் வெஞ்சின மின்மையு
 மாண்ணி புகுதலுமிழிப்படை நாங்கதும்
 வாண்மீக் கூற்றத்து வயவ ரேத்தக்
 கருதியது முடித்தலுக்காமுறர் படிதலு
 மொருவழிப் படாமையு # மோடிய தணாதலு

215 மரிபே ரூபங்க வரிவைய ரேத்தி
 வறிவுமட்டம் படுதலுமிறிவான் குடைமையும்
 வரிசை யறிதலுமிவரையாத கொடுத்தலும்
 பரிசில் வாழ்க்கைப் பரிசில் ரேத்தப்
 பண்மீ ஈடுவட்ட பாண்மதி போல

220 கின்னகை யாய்மோ டிருக்கோற் குறுகிப்
 பைங்க ஆடும் பாம்புபிடித் தன்ன
 வங்கோட்டுச் செந்த வலிழித்துகிளிக்கு திலவின்
 மணிவிசைத் தன்ன வனப்பின் வாபமைத்து

வரிதூசேர் பொழுதிய வகையைம் யளத்துக்
 २७५ கானக் குமிழின் கணிசிரங் கடிப்பப்
 புத்தினைப் பொலிந்த பச்சையொடு தேம்பெய்
 தமிழ்தபொதின் திலிற்று மடங்குபூரி நாம்பிற்
 பாதிதுறை முற்றிய பயன்தெரி கேள்விக்
 வட்டெரா விண்ணியிங் குரல்குர லாக
 २८० நூனைறி மரபிற் பண்ணியானுது
 முதவோர்க்கு முகிழ்த்த கையினை யெனவ,
 மினையோர்க்கு மலர்ந்த மரப்பினை யெனவு
 பேரோர்க்கு சிழுன்ற கோவினை யெனவுங்
 தேரோர்க் கழுன்ற வேலினை யெனவு
 २८५ கீசில மொழியர வளவை மரசில்
 காம்புசொலித் தன்ன வறுவை யுடையிப்
 பாங்புவெகுண் டன்ன் தேரைன்கிக்
 காவெரி யூட்டிய கவர்கணைத் தூணிப்
 தூவிரி கச்சைப் புக்மோன் ரண்முன்
 २९० பனிவளை மரப்பன் பூந்த நண்பொருட் கு
 பனுவளின் வழாஅப் பல்வே நடிசில்
 வாணிற சிக்ம்பிற் கோண்மீன் கும்ந்த
 சிளங்கதீர் ஞாபி தெர்னுக் தோற்றுக்கு
 சிளங்குபொற் கல்லதில் விருப்புவன பேணி
 २९५ யானு விருப்பிற் ரூனின் ஸாட்டிக்
 திறல்சால் வென்ற மொகி தெவ்வுப்புல் மகற்றி
 சிறல்வேன் பண்ணர் மண்ணெயின் முருக்கி
 நயவர் பரணர் புங்கண் உரத்தபின்
 வயவர் தந்த வரங்கேழ் கிதியமொடு
 ३०० பருவ வானத்துப் பாற்கதீர் பரப்பி
 யுருவ வான்மதி யூர்கொண் டாங்குக்
 கூருளி பெருத வகிலூரும் நோன்குறுட்
 டாரஞ் குழுத்த வயில்வாய் நேமியோடு
 சிதாங்கூச் மூருக்கிண் சேஞ்சேஞ்கு கெங்கினைத்
 ३०५ தூத்துப்பீணி யகிழுத்த தோற்றம் போல
 வுள்ளரக் கெறிந்த வுருக்குறு போர்வைக்
 கருக்கொழில் வினை ஞா கையினை முற்றி

க.—சிறுபான்திரப்பண.

பூர்த்திபெயர் பெற்ற வெழினைடப் பால்கோவி
முதலே வொழிக்கு மததுடை நோன்றுள்
உலோ வாய்மூகப் பாவுடில் வலவுளுகி தீவி
பன்றே விஷிக்குமுவன் பரிசின் மென்கோடு
டில்ளி (யல்குற்) றளங்கியன் மகளி
ராதுண கிரித்த வம்பென் கூத்தலித் தீவு
மனியியிற் கலைப்புஞ்சினைடப் பாப்பித்
உடை துணைமறை தவழுக் குபல்கழை சொடுக்கைட்
தெறிக்குருமீநத வாவத்துருத் தூக்கினிக் க
குத்தஞ்சிக் கோமான் கொய்த்தளிக் கண்ணி
செல்லிசை கிளைஞ்ய பண்டி
அல்லியக் கோட்டை நயந்தனிர் கொள்கின.

இதன் பொருள்.

1 . 2 [மணிமீஸப் பண்டத்தோன் மாலைமட்டகை, (யல்குற்மீத) தயை வலூட் மரங் போல்;] பலை தோன் மா சிலாட்டங்க மனி மீஸ (ஆணி மூலை) தயல்வருடம் ஆரம் போல—மூக்களால்ய தோனையுடைய பெருங்கம் விளையுடைய மண்மகருடைய மணிகள்தக்கின மனையால்ய (ஆத்தோனையுடைய மூலையிற்) கிடக்கதையும் முத்துவு—ம்போல,

(ஆறிப்பு.) இதமுதல், சுப-ம அடி இறுதியாகவுள்ள அடிகளால், கல்வி யக்கோட்டனிட்துப் பரிசில்லெற்றுப் பலவளசுக்கிறப்போடு வரும்பாணன், இடைவெழியில் வாறுமைத்துண்பத்தால்வருந்திக் கவலையுற்ற விற்கிழாடும் கந்தத்தோடுமிருக்க பாண்ணிருவளைக்கள்டு இருக்கி அங்குடையவற்றையைப் போக்கினைக்கு எல்லையக்கோட்டனிட்டித் தீர்த்தப்படுத்தக்கு அவளை முன்னிலையாக்கல் கூறப்படுகின்றது. பூமியை மட்க்குத்தவியன்றத, வட்டால் ஏற்குப்பற்றி; “ஈணைஞ்ஜூ கல்லான்” என்பதனுமுளார்க். மூங்கில்கள் சிவமட்டக்கையின் தோன்களை உருவுக்கும்செய்யப்பட்டன, தயங்கால் - அகைதல். ஆரம் - முத்துவடம்.

3 . 4 [செவ்புன ஒழுக்க சேய்வரத் தான்யாற்றுக், கொங்களை குறும் பொழிவு;] சேய் வரம் கண கோல் தான்யாற்றுச் செல் புனல் குருத் தூப் பொழிவு—மீஸத்தையினின்றும் வருத்தையுடைய கண்ணயக் குத்துகள்ர கோட்டாந்திடத் தூடுகின்ற புனல்லே ஏறுக்கின ஏறிய பொருளிடத்து,

இரண்டுமையினின்றும் வீழ்து இரண்டு ஆற்றிடைக்குறுத்தவைச் குடுவத்து பின்னர்க் கடுதலின், முத்துவடம் உடையாயிற்ற; இது மெய்யுவம். பெருங்கோடிகள் கருத்ததனின், உதுக்களின்கூர். இச்சுரபயன்:

ஆற்றிக்கூடங்குறையில் சென்றமரம் இளவேணிற்காலத்து மிகவும் பூத்தா பிழ்து.

(து - 4.) சேப்பை - செடுக்குதாரம். அஃது இங்கே மீலியினுச்சிக்கு ஆயி ந்த. சுறைம - கால்மணம். பொழில் - சோலை. முத்தலடம் காட்டாற்றிற் குலகும். மெய்யுவம் - கால்வகையுவமத்துள் ஒன்று. அது அடிவிளை ஒரு பொருள் மற்றொன்றற்கு உள்ளமையாவது; 'தடியிட' என்பதுபோல. சோ கூக்கு - மாக்கிளைன். பூத்து - பொலிவுபெற்றது.

4 - 8 [குயில்குடைங் ததிர்த்த, புதுப்புஞ் செம்மல் குதிப் புடைகொறித் தது, கதப்பு விரித் தன்ன காழுத் தண்ணக்கரை, வயிதுருப் பளைய வாகி யைத் தட்டு, வெயிதுருப்புற்ற வெம்பரல் கிழிப்ப:]

காந் அகம் நண்ணு அறல் குயில் குடைங் ததிர்த்த புதுப் புடை செம்மல் குதி புடை கொறித்து கதப்பு விரித்தன் வேணில் சின்ற (க) — கரு குமையை இடுத்தேயுடைய நால்வகையையுடைய அறல் குயில்கள் அவகாசு எர்து உதிர்த்த பதிய பூக்களாகிய வாட்கைச்குதித் தம்மிடமெல்லாம் அறல் பட்டு மயினா விரித்தாலோத்த தண்ணமையாக இளவேணில் சின்றவென்க.

பொழிவிடத்து அறவென்க.

வெவில் உருப்பு உற்ற வெம் பரல் — கொயிலால் வெம்மையுற்ற வெவ் விய பருக்கை,

அயில் உருப்பு அனையாகி கிழிப்ப கரன் மாத்த வரி கிழில் முதல் அகாதி (க2) ஐது பட்டு—வேல் காய்க்க தண்ணமையாய் அடியைக் கிழிக் கையினுலே அங்காகைத்துங்கர கடம்பிறுடைய செறியாத கிழிவையுடைத் தானிய அடியிலே இலைப்பாறிப் பின்பு பேரகணேன்டுதலின், மெத்தென் டட்டு,

(து - 5.) காந் - கருமை. அறல் - கருமணல். செம்மல் - பழம்பு. செறிக்குது - கெளித்து. கதப்பு - காந்தல். அவரு - பதங்கவயின்மூக்கு, வாடல் - வாடற்பு. இளவேணில் - சித்தினா கவகாசிமாதங்கள். பருக்கை - பருக்கைக்கல். உதுப்பு - வெம்மை. பருக்கைக்கல்லுக்குக் காப்க்கவேல் உலமை. ஐங்கை - மென்றை; “ஐதுவீ மிகுபெயல்” (13) என்பர்பின்னும். மரங் - கடப்பமரம். அங்கதல் - இலைப்பாறுத்துத் தவகல்.

9 - 11. [வேணி னின்ற கெம்பத் வழுங்காட், காலை குாயிற்றுக் கதை கடா விறப்பப், பாலை ஸின்ற பாலை கெடுவூழி] வேணில் சின்ற காலை வழி காள் குாயிற்றுக்கதைக் கடா விறப்பப் கெம்பதம் பாலை ஸின்ற பாலை கெடுவூழி— இளவேணில் கிளைபெற்ற காலத்துக்குப் பின்னுக்கிய காளிலே குாயிற்றினுடையக்கு கொம்மையைச் செலுத்தலைச் செய்கையினுலே கெய்ய செவ்வி வையுடைய பாலைத்தன்மை கிலைபெற்ற தண்ணமையாத் பித்த பாலைலைமாகிய தொலையாத வழியினையுடைய கூடுதலை. (க2)

*“குடும்பத்தினையே” என்னுட் குதிர்த்துவாயாற் பாளைத்தலைம் உறிஞர்; அதுவென்று உண்டு. பாளைக்கு பாளைவழி, “ஆற்சிங்குவியர்” போல்கின்றது.

(கு. 4.) வழி - மின். குவியிற். கடைவிறத்தல். செலுத்ததல். இளவேளிதூக்குப்பின்வகுத்தாலும் முதலேவிலாதவின், ‘குவியிறக்கீர்த்தாந்தப்’ என்கிற. பதம் - காலம். பாளைத்தல்கையாலுத, காலை மும்மாலையும் என்பகலன்கை உடமைக்காச் சோலைதேம்பிக் கல்மாறி கிழும் கிழுமின்றி சிலம் பயன்தாந்து புள்ளம்மாவும் புலம்புற்ற இன்பமின்றித் தாங்பம்பெறுவதொருாலும். “குடும்பத்தினையே” என்னாக்குத்திருத்துவாயில், பாளைத்தல்கையைக்குமென்ற ஏழுகியிருத்தவின், இந்தாதாந்தமூலுக் பேட கீட்டினுரிக்கியிர். தோல்காப்பியத்துங்கு உடைசெப்பதம் பெறப்படுகின்றது; இந்தல், 24-ம் அமருதவியவர்தாந் விசேடவுகையும் இருக்கிறது; ஆற்சென்றவியர். வழியிருக்கென்றஞ்சுதாந்தாக்கிய வேட்டை.

12. [“என்முகன் மாத்த வரிசீ வகையி”] என்பதை முன்னே கட்டும்.

(கு. 4.) இங்கூட், 7-ம் அமருதவியவர்களுக்கு முன்பு கட்டப்பெற்றது.

13 - 1. [“கீலி திருப்பெய் வழகுகளைச் சூரு, செய்களிக் கிருளிய குத்தாந்தி:”] அருளி ஜுத வீங் இது பெயல் அழகுகளைக்கு போய் களிர்து கிருளிய குதப்பின்—உவகிற்கு அருளதலைக்கூறுது மெல்லிதாப் வீங்க்கு காட்டின்ற முறையினாலும் அடுக்குக் கண்ணிடத்தே கொண்டு என்னையிலே முந்துப்பெற்ற இருங்கூட மயிரிக்கொடும்.

(கு. 4.) இனி, பாண்டுடன்வாந்த விளவியரின் சோதிபாதவருள்ளை கூப்படுகின்றது. தெய்க்கமகளிகாப் பாதாந்தசோக்தமாகவும், மானிடமாகினாக் சோதிபாதாந்தமாகவும் வருண்டத்தல் மரபு. வீழென்றமுதனிலை விளையேசுக்கப்பொருள்ளவுக்குத்து. “என்னையுதானமும் விவைகுமுத்து” (கிவக. காமக. 13) என்பது என்றுள்ள ‘செய்களிக்கிருளியக்குத்தப்பு’ என்பதன் பொருளைக் கழுவியது.

14 - 6. [“துப்பிரை, மகிளைந் கூபம் பரப்பிப் பலட்டன், மயின் மயின் குளிக்குஞ் சாயல்:”] மயில் பலட்டன் மகிளை வயின் கூபம் குதப்பெறுப் பரப்பி மயில் குளிக்குஞ் சாயல்—மயில்கள் பலடுங்கூடி. கீலமக்கிபோதுங்கு எண்ணினையுடைய சேஷைகளை மகிளி மயிளாவிரித்தாந்தபேல விரித்தப் பார்த்து இக்கங்காரியர்கு ஒவ்வேமென்ற பேட்டிழங்குன்னே சென்ற மறைத்தாங்குக் காரணமாகிய கட்டுவனுகிய மென்றையினையும்,

* புதூல்காப்பியியர், பொருளுக்காரம். அங்க்கினையியல், க.

(கு. 4.) கண்ணன்று, மயிலின்பீவியிலுள்ள கண்களை; அபின் - இடம். ஜூர்புலன்களிலும் மென்னமையுண்ணமயின், 'கட்புலஞ்சியமென்னம்' என்றார். சித்தாமணியில் "சேக்தொத்தலாக்த" (8) என்னாக்குசெய்யுளில், 'அறிவுதன்னகாயல்' என்பதற்கு இவர் ஏழுதிய உரையைப்பார்க்க.

16 - 8. சாதம் உயங்கு காய் காவின் கல்லெழில் அங்கை உயங்கு இழை உலறிய அடியின்-நிழலினாத்து வருங்குகின்ற காயினத காக்கிடு கடைய கல்ல அழைவருத்தி வறுமையாலே வினங்குகின்றகிலம்புமுதலியன இன்றிப் பொவிவுமிக்க அடியினையும்,

(கு. 4.) மகளிர்களுடைய அடிக்கு வருக்கியகாவின்காலவ உ.வளம் குறுதல், "வருக்குகாய் காவிற் பெருக்கு சீறாதி" (போநூ. ४२), "மதக்குபு ஞமலி காவி னண்ண, துளங்கியன் மெனித்த கல்பொரு சீறாதி" (மிலைபடி. ४२ - ९), "காய்காச் சீறாதி" (கீவக். முத்தி. கூக), "வருக்குகாய் காவி னணி கொள் சீறாதி" (கூர்ம. இராமன்.வனம். கடு) என்பவற்றாலும் அறியப்படும்.

18 - 9. [அடிதொடர்க், தீர்க்குநிலக் தோயு மிரும்பிடித் தடக்கை யின்:] ஈர்க்கு கிலம் தோயும் இரு பிடி கட கையென் அடி தொடர்க்கு - இருக்கப்பட்டு கிலத்தேசெறியும் கரிய பிடியினாது பெருமையையுடைய கை போலத் தாழும் அடியோடே தொடர்புபட்டு முறையாற் பருத்து,

(கு. 4.) இருமை - கருமை, பிடி - பெண்யானை, தட - பெருமை; உரிச்சொல்; "தடவுங் கயவுகளியும் பெருமை" (தோல். உரி. २२.)

20 - 21. [சேர்க்குடன் செறிக்க குறங்கி குறங்கென, மால்வங்கர யொழுதை வாழும்:]

மால் வகர ஒழுகிய வாழையெனக் கேர்க்கு—பெருமையையுடைய மலை யிலே ஒழுக்குப்படகளர்க்க வாழையெனத திரண்டி,

சேரென்றும் உரிச்சொல் முதனிலையாகச் சேர்க்கென்றும் விளையைச் சம் வக்கது.

குறங்குடன் செறிக்க குறங்கின்—இருகுறுக்குடனே ஒருகுறங்கு கெருக் கமிருக்கின்ற குறங்கினையும்,

(கு. 4.) சேரென்பது திரட்சியையுளர்த்துவதோர் உரிச்சொல்; "சே சேரிரட்சி" (தோல். உரி. கடு.) என்பதனாலும் உணர்க. குறங்கு - தடட.

21 - 2. வாழைப் பூவெனப் பொலிக்க ஒதி—வாழையினத பூவென கும்பாடி அழுகு பெற்ற பளிச்சையினையும்,

(கு. 4.) ஒதி - கூக்கல்; பளிச்சை - வாழைப்பூவுதாக மூட்டுக்கப்ப இடங்கள் வாடிலாம்.

22 - 4. [ஒதி, எளிக்கீர வேங்கை காலங்மலர் எச்சிக், எளிக்கரும் பாற்றஞ்சு கணங்குபிதிர்த்து:] எளி கரும்பு எளி சீனை வேங்கை கால் மலர் எச்சி ஒதி அரந்தும் கணங்கென் கணங்கு பிதிர்த்து—எளிப்பினை யுடைய கரும்புகள் செறிவினையுடைத்தாலேய கொப்பினையுடைய வேங்கை வினது காட்காவத்து மலரென்று விரும்பிப் பாடி ஆரவாரிக்கும் ஓரிடத்தில் ரேஞ்சிய கணங்குடனே ஓரிடத்தில் ரேஞ்சிய கணங்கு பிதிர்ப்பட்டு,

(கு - 4.) கரும்புகள் - வண்டிகள், எளி - கேருக்கம், சீனை - மரக்கீரை, வேங்கை - ஒருவகைமரம், காட்காலம் - மலரும்காலம், கணங்கு - தேமல், பிதிர்தல் - சிதறதல், தேமதுக்கு வேங்கைப்பூ உலமம்.

23 - 6. யானர் சோங்கின் அலிர் முகை என்னி பூண் அகந்த ஓடி நிலை (வெம் முலை)—புதிதாகப் பூக்கலையுடைய சோங்கினது விளங்குகின்ற முகையை இழுத்து மெல்லிய பணிகள் இடையிலேசிடங்கிக்கர (விருப்பத் தையுடைய முனியினையும்),

(கு - 4.) யானர் - புதலை, சோங்கு - ஒருவகைமரம், முகை - அரும்பு, பணிகள் - ஆபரணங்கள், அகம் - உள், வெம்மை - விருப்பம்.

26 - 8. ((முலையென,) வண்ணேட் பெண்ணை வளர்த்த நாங்கி, எளிச் செறி கீர்தரு மெயிழ்தின்:] வண் கேள் பெண்ணை (முலையென) வளர்த்த நாங்கின் இண்செறி கீர் தரும் எயிற்றின்—பெரிய குளையினையுடைய பளை (முலையென்னும்படி) வளர்த்த நாங்கினது இனியெசெறித் தீர் தண்ணீர்க்கை யால் தாழும் எயிற்றினையும்,

(கு - 4.) வண்ணம் - பெருகை, கேள் - கோயக்குலை, பெண்ணை - பளை, எயிறு - பல்.

28 - 30. [எயிதெனக், குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்த்த, மூல்லை கான்றகந்தபின்:] குல்லை அம் புறவில் குவி முகை எயிதென அவிழ்த்த மூல்லை கான்றகந்தபின்—கஞ்சங்குல்லையையுடைய அழிய காட்டகந்தே குவிச் சுரும்பு எயிதென்னும்படி கெடுத்த மூல்லைகுதிதந்கைமரத் தமினையும்,

தந்பின் மிகுதிதோன்ற மூல்லைகுதிதேல் இயைபு ‘தூப்பிற் தூப்பு’ என்பது முதல் இத்தேணையும் இணையுத்தொடை தீரிது கூததென்றதீரி; * “இறுவா யென்றல்” என்றான் குதிர்த்தட்ட குறினும்.

(கு - 4.) கஞ்சங்குல்லை - கஞ்சா; “கஞ்சங் குல்லை கஞ்சா காரும்” என்பது, பிணிகலந்திகண்டு. புறவு - மூல்லையிலம்; கூடு, ஏற்பின்மிகுதிதோன்ற மகளிர் மூல்லையாகுதிதே, “மூல்லையாக்கொடையெருக்கத்தி” (பிரபுலிலை லை) என்பதனுறுபுணர்ச்; “மூல்லையின் பேர்க்குணம் பெற்றேற் கூடங்கூதென் முன்னிற்பையே” என்பது, கிருவாவதேநைக்கோவை, க.ஏ.

* தொல்காப்பியம், பொருளத்திக்காரம்; மூல்லையும்.

30 - 31. மெல்லியல் மடமான் கோக்கிள். வான் நதல் விறவியர்— மேல்விய இயல்பினையும், மடப்பத்தினையும் மான்பேசும் பார்வை வினையும், ஒளிவையுடைத்தாசை நதவினையுமுடைய விறவுபட ஆடுமகளிர்,

தூப்பினையும் (கா), ஒயியினையும் (2.2), நதவினையும், கோக்கினையும் (ஈக), எயிற்றினையும் (2.அ), (முளையினையும்) (2.க), குறங்கினையும் (2.ஒ), அடி மினையும் (ஏ), சாயவினையும் (கங்), மெல்லிய இயல்பினையும், கற்பினையும் (க.ஞ) முடைய விறவியரென்க.

(கு - கு.) மடப்பம்-கொஞ்சத்தக்கொண்டு கொண்டதலிடாகம. நதல்- கெற்றி. விறல் - சத்தவும்; அஃதாவது வேம்புதின்கூர்க்குத் தலைஉங்குவது போல, அஞ்சத்தக்கூது முதலியமற்றநைக் கேட்டலிடத்தப்பிற்குத் தள்ளுகிக் கூச்சியால் தாமேதோன்றும் கடுக்கமுதலாயின.

32 - 3. கடை மெலிந்து அசைகிய என் மெல் கீழடி கல்லா இளையர் கெல்ல கைவர—கடையால் இருந்து ஒப்புத் தன்மையையுடைய மெல் லிய சிறிய அடியைத் தம்தொழிலையொழிய வேறுகல்லாத இளையர் மெத் தென்று வருட,

(கு - கு.) கீழடி=சிறுமை அடி. கைவர - தடவ.

34 - 5. பொன் வார்க்கன்ன புரி அடங்கு ராம்பின் இன் குரல் கிழ யாத் தூவயின் தழீஇ—பொற்கம்பியினையொத்த முறக்கடங்கின் ராம்பி எது இனிய ஒரையையுடைய சிறிய யாழும் இடப்பக்கத்தே தழுவி,

(கு - கு.) வார்தல் - ஒழுகுதல். யாத்தக்கி ராம்பைமுறக்கிச்செய் யப்படுவதாதலின், 'புரியடக்குரம்பு' என்கூர்; “பொன்வார்க்கன்ன புரி யடங்கு ராம்பின், செருடையைக் கேள்வி யிடவயிற் தழீஇ” (பேரும்பா ஞாந்திரப்படை, கடி.க) என்பது இவ்வழகளின்பொருளைவற்புறத்துகின்றது.

36 - 7. கைவளம் பழுகிய யைம் தெரி பாலை கைவால் பாண்மகன் கடன் அறிந்து இயக்க—கட்டபாடையென்ஜும் பண் முற்றுப்பெற்ற இனிமை கெளின்ற பாலையாழு வாரித்தலைவல்ல பாண்முகியமகன் வாசிக்கு முறை நமக்கை அறிந்து வாசிக்க,

(கு - கு.) கட்டபாடை - ஒருவகைப்பண்; அது பக்கபண் பண்ணிரண் டனுள் ஒன்று. பாலையாத் - ஒருவகையொத்; இவ்வழகனும், “கைவளம் பழு யைபாலை வல்லேன்” (துநிச்சிப்பாட்டு, காங்) என்பதும் ஒத்துள்ளன.

38. இயங்கா வையத்து வள்ளியோர் கைச்சு—வள்ளியோரின்கை பின் பரிசிலர் செல்லாத உலகத்தே பரிசில் தருகாரை விரும்பி,

இனி இயங்கும்கையை கடமொகலின், உலகத்திற்கு இயங்காவைய ஹன்ஸெல்ஸிப்படை கழித்துமாம்.

(கு. 4.) என்னியேர் . சோலையாளின். கடெம் . அங்கு. ஒவ்வொன்றிலும் பூமியென்றும் வண்டியென்றும் இரண்டிபோகுவது. இதற்குக் கெப்பித்திருக்கும்பொருள் மிகப் பார்ட்டற்பாலது.

39. தனி கர் எவ்வளவாக தயர் ஆற்றப்படுப்பை—தன்னை வெற்றது மிகவும் வருத்தத்தோடு கேட்டு உறுமை சிகிசைக் கொண்டு சோலையிலிருக்கே,

(கு. 4.) தனி . வெறப்பு. ‘ஆற்றப்படுப்பை’ என்பது இந்தப்பொலைக் குறிப்பிக்கின்றது.

40. முனிவு இரத்து கிருஷ்ட முதலாய் இரவல் . வழிவழுத்துக் கிருஷ்ட முதலாய் வழிவழுத்து விருத்தியையுடையையாக இரவல்,

(கு. 4.) முனிவு . வெறப்பு; இங்கேகுற்றுத்திருக்கு ஆலித்த. முதலாய் வழிவழுத்து “அனியன் ஒன்றே முதலா பிரகவன்” (திருமூர்காங்குப்படை, உசை), “வெறவேற்றுமாத்த முதலா பேஷ்வா”, “முதலாமாத்த சோலையா” (பட்டினப்பாளி, 268, 275.).

தயர் ஆற்றப்படுக்கையிலிருக்கே போக்கு (கடி) விறலியும் தமிழ்நடைய (கடி) கிறுதியை (கடி) வெம்பால் (கடி) அலித்துப்பொன்யவாகிக் (கடி) கிழிக்கை யிலிருக்கே (கடி) வரிசில்லைக்கூப்பு (கடி) பின்னாம் ஆற்றுத்தனைபெற ஜநாட்டது (கடி) அங்கையையும் இனைத்து குப்புக்க அத்தனை (கடி) கீர்த்தியர் காலாப் (கடி) பாண்மகன் (கடி) பாளையை (கடி) இயக்க (கடி) என்னியேர் கொடுக்க (கடி) சிறியாற் இடவையிற்றீதிருக்க இரவல்வென முடிக்க.

41 - 2. கொழு மீன் குறைய ஒதுக்கி வள் இதும் கூடிர் மேய்க் கயவாய் ஏறுமை—கொழுவிய மீன் தனியாட்டத் வளவிய இதழையுடைய தாகிய செங்கழுப்புக்கைத்தின்ற பெரிய வரணயுடைய ஏறுமை,

(கு. 4.) ‘சேரன்முதலிய தமிழ்க்கூட்டமரசர்மூலரும் மிக்கபரிசுக் காரர்; மிக்கபரிசுக்குப்பகராகிய பேகன் முதலிய ஏழால்லால்காலம் இப்பொழுதுஇரர்; ஆலலால், கீல்வியக்கோட்டங்பாங்கேல்’ என வந்துறுத்தக் கூறும்பாணன், முதலில், சேரன் இராசதானியாகிய வந்தியினிலையைக் கூறுகின்றனர். கொழுமீன் - ஒருவகையிற்றுமாம்; ‘கடுனி யுதுவர் குட்டொடு தொலுக்குஞ், கொழுமீன்’ (புறநாளூறு, கடி). குறைய - துண்டமரக் கய, பெருமையையுளர்த்துவதோர் உரிச்சொல்.

43 - 4. பைங்கறி திவர்த் தலவின் கீழல் மல்குள் மெல்கிலை மயிர்ப் புறம் கைவர—பசிய மிளகுகொடுப்படர்த் தல பலாவின்மூலிலை மஞ்சளினது மெல்மியழுகை தனது மயிளாயுடைய முதலைக்கத்தை,

45. வினையா இளங்கள் காற மெல்குபு பெயரா—முற்றுத் தினையீதன் காற மென்ற அகையிட்டு,

(கு. 4.) கள், கார்க்கப்புவிதுன்னாது. அகையிடுதல் - முதலில் உண்ட தலைக் கிறிது சிறிதாக கீட்டும் வாயில்வலுவித்துக் கடுத்து உண்டு கள்.

46. குவி பள்ளி பரவு கொண்டு—காட்டுமல்லிகையைப் படிக்கவில்லை நீலில்கொண்டும்,

(கு - 4.) காட்டுமல்லிகையென்றது, உதிர்த்துக்கூட்டும் காட்டுமல்லிகைப்போனோ; அந்தகொடிகளையுமாம்.

47. குடும்ப காவலர் மருமான்— மேற்றிகைக்கணுள்ள சிலத்தாங்கள் காத்தற்குருமிலையுடைய சேர்க் குடும்பத்துள்ளோன்,

எருமை, கீழூலை கைவரப் பெயராக்கொண்டும் குடும்பமென முடிக்க.

(கு - 4.) குட்கு+புலம்=குடும்ப; குட்கு - மேற்கு.

47 - 9. ஒன்னார் வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த மூடு உறும் தினி தோன் இயல் தேர் குட்டுவேன்—பனைவருடைய வடக்கின்கண் உள்ள தானிய சிலத்திடத்தே கிற்கும் இமயவரளின்கண்ணே வளையும் வில்லையைத்த கணையத்தைமாறபடும் தினிக்கத்தோளினையும் கடக்கின்ற தேரினையுமுடைய குட்டாகட்டையுடைய சேரன்,

(கு - 4.) ஒன்னால் - பொருக்கல், இமயம் - இமயமலை, விற்பொறித்தக் கில்லை எழுதவுத்த; விற்கொடி சேர்களுக்கு உரியது, சேர்களுக்குவன், தன்னுட்டிற்கும் இமயமலைக்கும் இடையேயுள்ள காட்டரசர்களாகிய பகுதி வைன்றுசென்ற ஆம்மையில் வில்லைப்பொறித்தானென்பதும், அதனால் இமயவரம்பண்ணற பெயர்பெற்றுப்பெண்ணப்பதும் பகுதியாகவரலாது; இதனை “அமைவர கருவி மியம் விற்பொறித், கிமிழ்கெல் வேவித் தமிழகம் விளங்க, தன்கோ ஸ்தீதி” (பதிற்றுப்பத்து, உ-ம்பத்து, பதிகம்), “இமயன் குட்டிய வேம விற்பொறி, மாண்வினை கெடுக்கேர் வானவன்” (புறநா. நக), “விடர்க்கிலை பொறித்த விற்கோலை” (பிலபி கடுகற். கங்க) என்பயற்றுதணர்க் கழு - கிளையமரம்; இது கோட்டையாயிற் கதவின் உட்புறத் தே குறுக்காகப் போடப்படுவது; புறநானாறு, கா-ம பாட்டின் குறிப்புணரையப்பார்க்க. இது யானையைத் தடுக்குமரமென்றும் கறப்படும். இது யார்தோலுக்கு உவமமாகக் கறப்படுதலே, “எழுவுறுப்புதினிதோன்” (புறநா. நக) என்பதனாலுமுணர்க். குட்டாகடென்பது மலைகாட்டின் உள்ளாடுகளில் ஒன்று; அதனை உடையகாலின், சேரன் குட்டுக்கண்ணற கறப்படுவான்; அது, கொடுக்கமிழ்காடு பன்னிரண்டாண் ஒன்று; “தென்பாண்டு குட்டங் குடங்கற்கா” என்னும் பகுதியவென்பாவாலுணர்க.

50. கரு புனவ் வாயில் வஞ்சியும் வறிது—பெருகுகின்ற கீரையும், சோபுரவாயிலையுடைய வஞ்சியென்றுமரும்-தரும்பரிசில் சிறிதாயிருக்கும்.

மருமான் (சங்) குட்டுக்கண் (ஏக்) அங்குலையை வஞ்சியும் வறிதென முடிக்க.

அதாங்கு—அங்குங்கி,

(கு. 4.) அஞ்சிக்குக் கீழ்த்திரைக்களே திருக்குணவாயிலென்பதே, ஸுரிக்கதென்ற தெரிவின், இங்கேயும் 'ஏயில்லஞ்சி' என்பதற்குக் குறை வாயிலென்றும் அனையுடையதான் அஞ்சிக்காமென்ற பொருள்கூறினும் பொருக்கும்; "குணாயில் சேட்டத் தான் தந்திருக்க" (சிவப்பதிரோம்) என்பதன் உணரவுப்பார்க்க. அஞ்சிக்கு கூறுதே குடவாயிலென்ற ஒரு ரிகுந்ததென்ற, புறநாயகம், சௌ.ம் பாட்டான் பின்தான் பகுதிய வாய்க் கந்தால் தெரியுகின்றது. ஓரு சொத்தின்பெயரைப் பற்றியிருப்பதை அதனை மிகுதியாக உடைய அருக்குப் போயிற்று; "பொற்கொடிப் பெயர்ப்பு கேம் பொன்னார்", "பூஷ்கரைதிப் பெயர்ப்புடுச், திருக்கிப் பன்னார்" (மணிமேகலை, २८. - ம் காலத, १२; २७. - ம் காலத; १०८-१) என்பவற்றை வரிக். வறிதென்பது சிறிதென்றும் பொருளதாறில், "வறிநவாக் கிரைநு சிப சிரால் கென்ளி" (பதிர். २८), "வறித சிறிதாகும்" (தோல். १.நிர். ८.நி) என்பதற்குதலமுணர்க. 'அஞ்சியும் வறிகூ' என்பதை, இடத்துக்கிணங் பொருளின்க்குறுதில் இடத்தின்மேல் ஏற்கின்றது. 'அதாகுன்று' என்பதை, 'அதாகுன்றென அரைமிட்டெடுதூ' தீர்களை, "அந்தவரு எனில் யாவாகுதோ; அமவரு காலை மெப்பவார்த்த கெடுதூஞ், செப்புன் மருங்கி ஜரித் தென் மொழிப்" என்பதனுண்மூடிக்க' (தோல். १.யிர்மயங். १५. १. உரை) என்பதனால், 'அதா அந்று' என்பதை மூடித்துக்கொள்க.

51. 2. நாவு வாய் உணறக்கும் காரு முதிர் நானவத்து அகற வாய் குறை தனி—தேவைப் பூக்கள் தம்மிடத்தினின்ற தனிக்கும் இளைமை முதிர்த் துணுக்கருதினது வெட்டின உணரவுடைய குறியகுறுத்தை,

(கு. 4.) அகற..— அறத்தல்; "அறநாக்கரும்பு" (போந்தாற்றுப் படை, கொ). குறட்டை.. கட்டையை.

52. 3. [அயிலுளி பொருத, கைபுளை கெப்பங் கைடாந்த மார்பின்:] அயில் உளி கைடாந்த கைபுளை கெப்பங் பொருத மார்பின் மக்கி (இரு) — கூர்மையூட்டைய உளிகள் உன்னேசென்றகைடாந்த ஏதிலிக்கும் தோய்க்க சேப்புச்சேர்க்க மார்பின்மக்கி,

(கு. 4.) செப்பம் - சிவப்புகிறம். நுணுக்கட்டையிலிருக்குத் திவப்புவர் கைம் உண்டாதவின், இங்கைமக்கினர்.

54. செப்பு கண்ணி செவி முதல் திருத்தி—கிடேச்கையாற்செம்ப பூவினையூட்டைய மரலையைச் செலவியடியிலே கெற்றிமாலையாகச் சுட்டி,

(கு. 4.) கிடேச்கை.. செட்டி.

55. சோன் பகடு உமணை ஒழுஙையொடு வகு மக்கி (இரு) — வகு பிளையுடைத்தாயில் ஏருத்தினையூட்டைய உப்புவாளிக்குறுதைய கடைவெழுப் போடு கூடவத் மக்கி,

(கு - 4.) சேர்க்கமை - அன்றை, இவ்வழியின்பொருளை, “பெருங்கிழாகுமுகை மருங்கிற கூப்பச், சில்பத அணவின் கொள்ளிகாற்றிப், பல் வெருத் தமணர் பதிபோகு கொடுக்கேறி” (பெரும்பானுற்றுப்படை, 63 - 5) என்பதற்குத்துமுன்றாக, கூடைமுங்கு - அன்டுயாழுங்கு.

56. மகாதூர் அன்ன மக்கிதி—அவர்கள் வளர்த்தவின் அவர்கள் பின்னை கொடுயாத்த மக்கிதி,

56 - 8. மடவோர் காாதூர் அன்ன ரானி கீர் முத்தம் வாள் வரம் ஏருக்கின் வழிற்றத்து அடாக்கி— அவ்விடத்து மடப்பத்தையுடைய மகளிருடைய வழிற்றதையொத்த செறித்த கீர்க்கையையுடைய முத்தை வாள்வாய்ப்போலும் வாயையுடைய கிளிநிற்கின் வழிற்றத்தே இட்டுப் பொதித்து,

(கு - 4.) எழிற் - பல், முத்துக்களைக் கிளிநிற்கிற குள்ளேவத்து.

59 - 60. [தோன்புற மறைக்கு கூகூர் நுச்சப்பி, இளரிய கௌம்பா ஆமட்டுய ஸின்ற:]

நுச்சப்பின் கூகூர் புறம் தோன் மறைக்கும் உமட்டியர்—நுச்சப்பினால் எல்கூர்க்க புறத்தைத் தோன் மறைக்கும் உமட்டியர்,

என்றது:—இடை தனது நண்ணமையால் கொழிமுயங்குங்காலத்து காற்றின்பம் பெற்று மிடிப்பட்ட புறத்தினாக் தோன் இறங்குமுயங்கி அவ்வின் பத்தைக்கொடுத்தற்குக் காரணமான உமட்டியரென்றவாறு.

ஆற்றின்பம் பெற்றறியாதென்னும் புறங்கூற்றை யென்றுமாம்.

உள் இயல் ஜம்பால் உமட்டியர் கன்ற— அங்குள்ள இயல்பினை யுடைய ஜம்புபகுதியாகிய மயிரினையுடைய உப்புவாணிகத்தியர் பெற்ற,

(கு - 4.) நாசப்பு - இடை, எல்கூர்க்க - வறுமையுற்ற. ஆற்றின்பம் - ஸ்பர்ச்சுன்பம். கார்த்தவின் ஜம்பு பகுதிகளாவன: குழல், அளகம், கொண்டை, பளிச்சை, துஞ்சையைக்கபன.

61. உளர் பூண் புதல்வரோடு கிழுகிலி ஆடும்—விளக்குகின்ற பூணை யுடைய பின்னைகளுடனே தானும் கிழுக்கிழுப்பைகொண்டு விளையாடும்,

(கு - 4.) கிழுக்கிழுப்பை - ஒருவகை விளையாட்டுக்கருவி.

62. நாது கீர் வரைப்பின் கொற்றை கோமான்—முரிசின்ற கீராத் தனங்கு எல்லையாக்குடைய கொற்றைக்கென்னும் ஆக்கு அரசன்,

மக்கி முத்தையடக்கி உமட்டியரின்ற புதல்வரோடே ஆடும் கொற்றை யென முடிக்க.

(கு - 4.) கொற்றை - பாண்டியர்களுடைய இரசதாணிகளுன் ஒன்று. இது பாண்டியாட்டிற் கடற்கொண்டன உள்ளது. இதனைக்கார்க்க கடற்றுகிறவே முத்துக்கள் அப்படுமென்பர்; “கொற்றையம் பெருக்குதறை

முத்தொடி” (கிலப்பதிரோம், அரசாங்காகத, 20), “தெங்கடச் முத்தூம்” (பட்டினப்பார்மீ, கஷ; கிலப்பதிரோம், வேளிற். கக), “தெங்பவ்வத்து முத்தூப்புண்டு” (புநராஜாந, கஷ) “தொற்கூத் தாந பிற் தாநவாயார் குளிக்குஞ் சௌபாக் குஙான் முத்தூம்” (மீனுட்சியம்கை பிள்ளைத்தமிழ்) என்பவற்றிலும் முனார்க. புத்தேதெங்கு உப்புவாளிம் செய்து திரும்பும் உணர்களுடைய எண்டியோழுக்களுடைன் அதே மாதிரி அவர்களுடைய பிள்ளைகளுடன் முத்தூக்கள் உள்ளே பெய்யப்பெற்ற சிலினு சிலைக் கிழுக்குப்பை யாக்கொண்டு விழியாடுதற்கு இடமாகவள்ளது கொற் கையென்றபடி.

63. தென் புலம் காவலர் மருமான்—தெற்கிண்கண்ணாவியலில்தாத காத்தற்கூறுமிலையையர் குடியிழுள்ளோன்,

63 - 5. [ஒன்றார், மாஞ்சமாறு கொண்ட மாலை வெண்குகட்ட, என்னுர் கண்ணிக் கடுச் தேர்ச் செழியன்:]

ஒன்றார் மண் மாறு கொண்ட செழியன்—பாலகவர்வில்தாத மாறபாட் டாலே கைக்கொண்ட பாண்டியன்,

மாலை வெண்குகட கண்ணர் கண்ணி கடுசே செழியன்— முத்தமாலை யையுடைய கொற்றக்குகையினையும் கண்ணிற்கு அழுகுகிறத்த கண்ணி யினையும் கழிய தேரினையுமுடைய செழியன்,

(கு - 4). முத்தயர்களுடைய குகையை வெண்கொற்றக்குகையை நம் கொற்றக்குகையென்றும் கூறுதல் மரபு. கண்ணி - நீலயிலைச்தெர்க்கான்னுமாலை.

66 - 7. [தமிழ்கிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்ச்சை மறுகின் மத காலை வழிதே:] கீளை மகிழ் தாங்கரு மரபின் தமிழ் கிலைபெற்ற மறுகின் மதுகாலை வழிதை—தன்னிடத்துத் தோண்றிய மனமகிழ்ச்சி பொறுத்தத் திரிய முறைமையினையுடைய தமிழ் வீற்றிருந்த தகருவினையுடைய மதுகாலை யும் வரிது;

கீளைமகிழ்—வினாத்தொகை.

கோமான் (கா.) மருமான் (கா.) செழியன் (காடி) அவற்றைய மத காலை தரும்பரிசில் நிற்காயிருக்கும்.

அதான்று—அவ்வாரன்றி,

(கு - 4). கீளைத்தல் - உண்டாதல்; அரும்புகளை கீளைபெங்பது இது காரணம் பற்றியே. சுங்கப்புலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்தற்கு இடமா யிருக்கதொப்பறி, ‘தமிழ்கிலைபெற்ற...மதுகா’ என்றார்; “தமிழ்க்கெழுகைடல்” (புறநாஜாந, 58), ‘தெங்றமிழ்மதுகா’ (மணிமேலை, 25-வது, 139). வற்று என்பதற்கு முன் நி. ம் அடிக்குறிப்பில் ஏழுகியவாகே பொருள்கொள்க.

68. [ஏதீப் பொய்கை யடைகளை நிவாரத;] பொய்கை ஏது சூதங்களை நிவாரத—பொய்கையிடத்து ஏற்பாடு கடைகளையெல்லோர்க்கு,

(கு - 4). இனி, சோழனுடைய இராசநாளியாகிய உறையூர் கறப்படு விண்றது. பெரும்பால் ஒருவகை கிளிலை; மாணிடால் ஆக்கப்படாத கிளிலை யென்றும் கூறுவர்; கிவக்கிந்தாமணி, காமகனிலம்பகம், கங்கி - ம் செய்யு ஞாரங்கைப் பார்க்க.

69. தற கிஸ்கடம்பின் தலை ஆர் கோதை—கெருங்குளின்ற தன் மையையுடைய கடம்பிழையை இலைதல் கிரைக்க முடிலை,

* கோதைபோலப் பூத்தவிற் கோதையென்றுர்.

(கு - 4). கடம்பு - கடப்பமரம்; என்றது கிஸ்கடம்பினை. அதன்பூ மாலைபோலவே தோன்றுமாதலின், அதனைக் கோதை யென்றுர்.

70. 71. [இவத் தன்ன ஏஷ்டுறை மருங்கிற, கோவத்தன்ன கொங்கு சேர்க்குறைத்தலின்:] கோவத்து அன்ன கொங்கு உறைத்தலின் சேர்பு இவத்து அன்ன உண் துறை மருங்கின்—தன்னிடத்து இட்டிருக்கோபத்தையொத்து தாதை உதிர்த்தலின் அத்தாது சேர்க்கு சித்திரத்தையொத்து உண்ணும் துறையிடத்தே கின்ற,

(கு - 4.) கோவம் - இட்டிருக்கோபம்; இது பட்டிப்பூச்சியெந்ற இட் காலத்து வழிப்பெடுகின்றது. தாது, மேற்கூறிய கடப்பம்பூவின் மகாக் காலன். உண்ணுக்குத்துறை - பலரும்வாங்து கிருஷ்ணத்துறை.

72. 3. (வரு முளை அன்ன) உண் முகை உடைக்குத் திருமுகம் அலிழ் குத்து தெய்க்குத் தாமரை—(எழுங்குத் தெய்க்குத் தாமரை—) பெரிய முகை கொலித்து அழிக்கையுடைய முகம்போல மலர்க்க தெய்க்குத்தன்மையை உடை தாமரையிடத்து,

† “பொருளே யுவமஞ் செய்தனர்” என்னுக்கு குத்திரத்தாற் பொருளை உயமஞ் செய்தார்.

(கு - 4.) முகை - கரும்பு. பொருளே உயமஞ் செய்தன ரெண்பதற் குப் பொருள்: உலமேயத்தை உகாங்கமரக்க செய்தனரெண்பது; பொருள் - உலமேயம்.

74. 6. ஆக இல்லாத்துறை அரக்குத் தோய்க்குத்தன்ன சேயிதழ் பெருக்க செம் பொன் கொட்டை எம் இன் தலை தழிதி—குற்றமில்லை அங்கை

* “கடம்பு குதிய கண்ணி மாலைபோல்” என்றுர் சித்தாமணியிலிரும்; குணமாலையாளிலம்பகம், १००.

† தொல்ளைப்பியக், பொருள்கிராம, உ.கமலியல், க.

எபக் காலிலிருக்கிறதேயென்றாலோத்த சியங்க இதழ்குத்துக் கொம்போக்குறு
செய்தாலோத்த பீடத்திலே நன்றாயிர்க்குக் காலங்கை இவ்விப் பெண்டையத்
தழுவித் தயில்களை,

(கு - 4.) அக்காரை-நெட்டங்கை-உண்ணாக. கோட்டைபெண்றதும் பீட
மென்றதும் தாமரைப்பூவின் உட்டொட்டையை; இது பொருட்டெண்ணும்
வழங்கும்; இது பொன்னிந்மாக இருப்பது பற்றி, செம்பொற்கிளாட்டை
யென்றார்; “பதம் பீடத்தங்களரும்” என்றது இங்கே அறியத்தக்கது;
(கம்பராமாயணம், அபைட, ८) பெணை. இங்கே பெண்வள்ளி.

76 . 8. இரு உள்ளது எமர் தும்பி காமரம் செப்புக் கால்பணை
தழித்திய தாரா இருக்கை—அத்தயிலெழுஷ்டு விருப்பமருவினதும்பி ஒரேமர
மென்றும் பண்ணைப்பாடும் மருத்தில்குஞ்சித் அகங்காத குடிவிருப்பினை
ஏட்டைய,

(கு - 4.) இறங்கார்தல், இங்கே தயிலெழுத்தைப் புலப்படுத்தியது.
தும்பி - ஒருவகை வள்ளி. பளை - வயல்

79. குண்ணுலம் காவலர் மகுமான்—கிழக்கின்கண்ணதாகிய சிவத்தைக்
காத்தற்கிறுப்பிலையுடோர் குடியிழுள்ளோன்,

(கு - 4.) குணக்கு . கிழக்கு.

79 . 81. [ஒன்றார் ஒங்கெயிற் தெவ முகுமுக்கவல் சொற்றுக், தாங்
கெயி வெறிக்க தொடிவிளக்கு தட்கை:] தெவம் ஒங்கு எயில் உரும
கவல் சொற்றுக் கூன்றார் தாங்கு எயில் எந்த தொடிவிளக்கு தட்கை—
தெவத்தையுடைய உயர்த் தமிழ்நெயிலே உருமேற நன்கூற்றத் தின
வால் தேவ்க்கும் பகலவர் தாங்கெயின் அழித்த தொடிவிளக்கும் பெருமை
ஏயுடைய கையினையும்,

(கு - 4.) தெவம் . கோட்டையிற்கதை. உருமேற - குடி. தாங்கு
எயில் - அகங்கும் மதில். கோழபாம்பகலையிற் பிரங்க ஓராகன், உலகவிடேயோ
தினோகிய ஒருவகையார் பெற்றிருக்க அகங்குதமிரியும் மதில்வாண்கை அழித்த
கை பற்றி அவனுக்குத் தாங்கெயிலெறிக்க தொடித்தோட் செம்பிப்
கண்ற பெயராயிற்றென்பது பழைய வரவாறு. இதனை, புந்தானாறு,
நூக் - ம் செய்யுளின் குறிப்புக்காராது முணர்க. தொடி - வீரவளை.

82. கோடர கல் இகை கற்றேர் செம்பியன்—ஜயுந்த ஆராயப்படைத்
உகந்தித் தன்வுகுறினையும் கல்லதேரினையுமுடைய கோடைத்,

(கு - 4.) செபிகம்சத்தற் பிற்காலனைப்பொருள்படும் கூப்பியவை
ங்குது, செம்பியன்ற ஆயிர்கள்பார்.

83. ஓடா பூட்டை உறக்கையும் ஏற்ற—தன்னிடத்திலுக்கேர் ஓடா மைக்குக் காரணமாகிய மேற்கொள்ளினையுடைய உறக்கையென்றும் கரும் தரும்பரிசில் கிறிதாயிருக்கும்;

அத, ““முறஞ்செவி வாரண முன்சம முருக்கிய, புறஞ்சிகை வாரணம் புக்கன் புரிச்சென்” என்பதனுணர்வு.

அதான்ற—அங்கூரன்றி,

(கு - 4.) “பூட்டை யென்பது மேற்கோ எாகும்” என்பது திவாகரம். ‘‘முறஞ்செவி’’ என்றும் மேற்கோனுக்குப்பொருள்: முறம் செவி வாரணம் - மூற்போலும் காதையுடைய யாளையை, முன் சமம் முருக்கிய - முன்பு போரித் தெடுத்த, புறம் சிகை வாரணம் - புறத்தே சிறங்கையுடைய சேஷி யென்றும் பெயங்கப் பெற்றதாகிய உறையூரில், புரிச்து புக்கன் - விரும்பிப் புகுத்தர்; என, அதை. ‘‘புறஞ்சிகை’’ என்பது வாரணத்திற்கு அடை; “‘குடர் தொடர் குருதிக்கோட்டுச் சுஞ்சாரம்’, (கிவக். மண்மக. அ) என்பது போலக்கொள்க. நான் ஏறி உங்க யாளையை ஒரு கோழி பொருது வெந்ற மைண்டு, அங்கிவண்ணமையப்பிற்கு, அதில் கரம் சமைப்பித்த சேஷி தென்றுவன், அங்கொத்திற்குக் கோழியென்ற பெயர்க்கூற்றானென்பது பண்டையாறாது.

84. 5. வாணம் வாய்த்த வளமை வாதுங் கான மஞ்சளஞ்கு வலிக்கம் கல்கிப—மழை பருவம்பொய்யாமற் பெய்க்கையினுலே உண்டான செல்வத்தையுடைய மலைப்பக்கத்திற் காட்டிடத்தேதிரியுமயில் கலியதற்குக் குளிர்க்கு கலியிர்நெற்ற அருள்மிகுதியாற் போர்க்கையைக்கொடுத்த,

(கு - 4.) இனி, பேண், பாரி, காரி, ஆய், அதிகன், என்னி, தீரியன் ஆம் கைடெயெழுவன்ஸ்களும் இப்பொழுது இடி... பேண்பார், முதலிற் பேசுவோக்குகின்கரு: கவான், மலைப்பக்கமென்பதை, “வீறல்வரூரக்காா அன்,” “மாயோ அன்ன மால்வரூரக் கவாடன்”, “ககாதுயர் சோலையின் வாய்த் தனியேவரக் கண்டனனே” என்பவற்றுதலுணர்க.

86. அகு திறல் அண்கின் ஆவியர் பெருமண்—பெறுதற்கரிய வலி யையுடைக்காகிய வடிவினையுடைய ஆவியர்குதியிற்பிறக்க பெரியமகன்,

(கு - 4.) பேண், ஆவியர் குதியிற்பிறக்கவ ஜென்பது, “அதுமனை பரிசிலாவியர் கோலே” (புநாஜாற, காச) என்பதனுறும் வெளியா கின்றது.

87. † பெரு கல் காடன் பேணும் — பெரிய மலைகாட்டையுடைய பேரெண்டும் வள்ளலும்,

* கிலப்பத்திகாரம், தாடுகோக்காதை,

† கிலப்பத்திகாரி, பெருங்கடனாடனை மூலத்தும் பெரிப் படஞ்சட ஜென் காாவிழுட் வேறபாடுஸ்டி.

ஏனிலே பெருமகஞ்சிய போது மொழுதாக்க.

(கு. 4.) பேசன், அளிச் சித்தியாற் வலிபதைத் தயவுசூப்பு பேர் கூடகொடுத்தமையும், அவன் மலைக்கட்டட நூல்மொன்பதைப் பின்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் வந்தாலும் விளக்குகிறது: “டெட்டு போர் காருத வந்தும், படை மஞ்சளுக் கீத் கொட்டோ, டெட்டு யானிக் கவிமான் பேசன்”, “மத்தோடு மரமயில் பனிக்குமென் நருவிப், படை மீத் தெட்டு கல்விகை, டெட்டு யானிக் கவிமான் பேசு”, “ஈர்த்தன் சிவம்பி சிருதீங்கு வீரமுழு, காருத்திற் தெவுள் காக்கு முயர்சிமையெப், பெருக்க குடன் பேசன்” (புஷ்டாநாத, 1907, காட்டி, கிளி); “முல்லைக்குத் தேரு மயிழுக்குப் போர்க்கவை, மெல்லைக்கு காலத் திசை விளக்கத் தொல்லை, இரவாம ஈந்த விதைவர்போ ஈயுங், காவாம லீகை கடன்” என்பது புறப்போகுக்கேள்வையாமலை, பாடான்பெட்டலம், கா. இங்கானங்களைத்தல் கோடைமட்டமென்பதும். இவதுடைய ஜார் காலத்திற்கும் பெரும்பேர்களைவும் வழக்கும். தனக்கு உரியவளர்க்கை கண்ணக்கிடப்படுவதைத் தூந்ததனால் அவன் தங்கேரித்துக்கொள்ளும் கண்ணம் கூபிலீ முதலிய புலவர்களால் இர்த்தப்படப் பெற்றுன். இது, ‘கண்ணக்காரணமாக கூபாவிக்கோப் பெரும்பேசனை; பரணர்ப்பாடிய கணக்கினைவகைப் பாடான் பாட்டு’ (தோல். புத்திரை. 1907. கு. நட்சித்ரைக்கிளியை) என்பதனும் விளக்கும். இவைப்பாடிய புலவர்கள்: பரணர், கபிர், வண்பரணர், ஆரிசில்குமர், பெருங்குந்தரச்சிமூர்வரன் பார். இங்குமூன்று இவற்றைய வரலாற்றைப் புராநாற்றிதழன், ‘கலபா வூத்திரப்பற்றியதோ’ என்றும் பெயராலும்போக.

87. 8. கு. 2. ஒன் கால வீத உதைக்கும் காகம் கொடுவதி—கரும் புன்னூல்பட்டிரீயூத் தேனைத்துளிக்கும் சுரபுன்னையையுடைத்தாலிய கொடிய வழியினின்ற,

(கு. 4.) இளி, பாரிசியன்னுமி வள்ளலைக் காறவார். கரும்பு-வண்டு.

89. சிறு வீத மூல்லைக்கு பெரு தேர் எனிலை—சிறிய பூங்களையுடைய மூல்லைக்கொடி தடுத்தந்து அது வேண்டியதற்குக்கூடிப் பெரிய தேவரைக் கொடுத்த,

(கு. 4.) சிறுமூல்லை, பெருக்கேர் என்பன மூரண்தோடை.

90. 91. பிறக்கு வெள் அருவி வீழும் காரஸ் பறம்பிற் சேர்மான் பாரியும்—மிகுகின்ற வெள்ளிய அருவிகுதிக்கும் பக்கத்தினையுடைய பறம் பெண்ணும் மலைக்காலனுபிய பாரிசியன்னும் வள்ளலைம்,

(கு. 4.) பாரி, மூல்லைக்குத் தேர் கொடுத்ததையும், அவன் பறம் பெண்ணுமலைக்குத்தலைவுண்பதையும், “இவரே, புத்தை அருவப் புதை கொடி மூல்லை, காத்தழும் பிரூப்பப் பாடா தாயினு, காங்குமணி கொட்டோ கொட்டேநைக் கொடுத்த, பாடக்கோங்கு சிறப்பிற் பாரி மகளிர்”, “இவரே,

பிருடுவரையாக்க கருவித் தெருடன், முன்னாக இந்த செல்லா சம்ஹிடைப், பறம்பிற் சோமங்க பாரி மகளிர்" (புதுஜாழா, 2.00, 200) என்பதற்குதும், "முல்லைக்குத் தேரும்" என்றும் வென்பதாலும் உணர்ச்; பீருத்தெழுசித்திராயாறுவிக்கெப்பத், "கொடுக்கிவா சௌபாப் பாரியே பெற்ற கற்றும் சொடுப்பாரின்" என்றும் திருப்புகலூக்கித் தேவாரத்தால் இவற்றையை என்னென்றை என்குபுலப்படும். இவன், முந்தாதாராக்கிணவுடைய பறம்புகாட்டை குட்டவன்; அதை முந்தாதாராக்கிணவுடம் தங்கையை மற்றைப் பொருள்களையும் பசிசிவர்க்கும் கொடுத்தேன்; மிக்கோர்க்கிரமமுடையவன்; இவனை வெல்லக்கருப்பிய தமிழ்காட்டுவேந்தர்முவரும் போர்க்கெய்து கெல்லவொண்ணுமையின் அஞ்சித்த இவளைக்கொள்ளனர்; இவனையைப் பிரவரலாறானைப் புநாஷா அச்சுப்புத்தாந்தார்ச் சாரியென்றும் பெயராறனர்.

91 - 3. கொங்கும் மனி வால் உளை புரவியொடு வையைம் ஈர கன் மொழி மருள இவளர்க்கு ஈந்த காரி (கடி) — ஒவிக்கும் மனியினையும் வெள் எிப் தலைமுட்டத்தினையுமுடைய குதிரையோடேதநதாட்டினையும், அருளினையுடைய என்றுகிய மொழியினையும் எளையோர்கேட்டுவியக்கும்படி இவளர்க்கும் கொடுத்த காரி,

ஈரங்கள்மொழிமருளவென்றமரதா.

94 - 5. அழல் திகழ்த்து இலமக்கும் அஞ்சுவருகெடுவேல் மழல் தொடி தட்ட கை காரியும் — தன்னிடத்தைதையுங் கொற்றவையுடைய சோபத்தின் மிகுதியினுலே தான் விளங்கும் அச்சக்தோன்றும் கெடியவேவினையும் உழுது க்கொடியினையனித் தெருக்கையுடைய கையினையுமுடைய காரியென் தும்வள்ளும்,

(க - 4) அழல். சோபம். கொற்றவை-வீரமகன்; வீரலக்கமியென்றங்கூறப்படுகள்; வீரத்தின் அதிகேதவதையீதலின், வீரசக்கையை தோன்னி ஆம் ஆயுதங்களிலும் இவன் திருப்பதாகச் சொல்லுவதுண்டு. தொடி - வீரவளை, இவன், வீரத்திற்கிருத்தவன்; பாலங்கர் பல்காரவென்றமிக்கபுக்குப்பெற்றவன்; மலையமான் திருமுடிக்காரியென்றம் மலையமென்றம் உறப்புப்படுவன்; இவன்குதிரைக்குக் காரியென்பதுபெயர்; ஓரியென்றும் வள்ளிவென்ற வன். இவற்றை, பின்வரும், "காரிக் குதிரைக் காரியொடு மனைக்க, ஓரிக் குதிரை யோரியும்" என்பதனுறும், "காரி யூர்க்கு பேரமர்க் கடக்க, மாரி மீகை மறப்போர் மணையன்" என்பதனுறுமூனர்க. இவனிருக்க இடம் திருக் கோவூர்; இவனுடையமலை முன்னுர்மலையென்ற நால்களில் வழங்கும். இவனுடைய குதித்தலைவதாக்கு மலையமென்பது பெயராதலின், இவனுடைய காடு மலையமானதென்ற முதலிற் கூறப்பெற்றுப் பிரசாவத்து அதை மலை தென்து மருவி வழங்குவதாயிற்று. அதோடு கொடுக்கமிழ்காடு பன்னி, கண்டனுள் ஒன்று. இங்குமுன்ன இவனுடைய பராவரானை, புநாஷாஸ்து

அக்கப்புத்தகத்தில், 'மலையாண் திருப்புத்தூர் என்பதன்பின்தூண் என்கிப்பதாதுவா?

95 - 7. [இழநிட்ட, கீல சால க்கிய வீங்க, காவும் செங்கற் மேச்சன் சொடுத்தது:] ராம் க்கிய சிழல் தீங்க கீல் வீங்கம் கூல் அமர் செல்வதற்கு அமர்க்கவன் சொடுத்த ஆப் (கக) — பாம்பு ஈந்தவோடுத்த ஒளி விளங்கும் கீலிறந்தகவுடைய உடைவினை ஆவின்கீழிழுக்க இறைவதற்கு சொஞ்சபோகுக்கிட்ட சொடுத்தஆப்,

(க - 4.) ஆவின்கீழிழுக்க இறைவன் - சிக்கெருமாண்; “ஆவும் செல் வன் புகல்வன் வரும்” (கீலப்பத்திகாரம், குஞ்சக்குரலை) என்பதனுடைய முணங்கி இல்லங்கள் சிக்கெருமாணுக்கு கூடைவோடுத்த சுத்திரம், வேறே எங்கும் காணப்பட்டிலது.

98 . 9. சாவக் தாங்கிய காந்த புரி தினி தோன் ஆங்கம் என்மெழி ஆயும்—வில்லையெடுத்த காந்தம் மூசிப்புலரும் தின்னிய தோன்னியும் கேட்ட தோர்க்கு விருப்பத்தகத்தசெய்யும் எங்குமிய சொல்லினையுமுடைய ஆலைன் ஆம் வன்னதும்,

(க - 4.) சாவக்தாங்கியதோன்னுட், ‘ஆர்வங்மெழி’ என்பதையும் இதன்பொருளையும், “கேட்டார்ப் பினிக்குக் காவையாய்க் கேளாகும், கேட்ப மொழிவதாந்த் சொல்” என்னுக் கிண்குறுங்காதும் அதன்பொருளாலும் விளங்கவனங்க. கூபெண்ணும் வள்ளல், உழுவித்தனபோர்வகையினன்; அரசு ராற் கொடுக்கப்படும் வேளேன்றும் உரிமையைடைக்கிறான்; சிற்கலீரன்; பொதியின்மைவுத்தலைவன்; அம்மையின் அருடேயுள்ள ஆய்வுடியென்பது திலதுடையவர்; ஆப் அண்டிரனென்றும் அண்டிரவென்றும் இவன் பெயர் வழங்கும். பாணர்க்கும் மற்ற இரவலர்க்கும் யரிசைகளையும் மற்றப்பொருள் களையும் மிகுதியாகக்கொடுத்தவன்; சுரபுன்னைப்பூமாலையையுடையவன்; கொங்குகாட்டு அரசரோடு போர்கெழ்து அவர்களைவென்றாலும். சங்கப்புல வர்களில் இவளைப்பாடியவர்கள்: உறையூர் வணிக்கேரிமூட்மோகியர், தறை யூர் ஓடைகிழர், குட்டுவன்கோரனர்; இவர்களுன் இவன் இரச்தபின்பும் கிருக்கிறார்; துறையூர் ஓடைகிழராவறிக்க மற்றாலோர்.

99 . 101. மால் வனை கமத் பூ சால் கவினிய தெல்லி அமிக்கு விளை தீக்கனி * ஒன்னவங்கு காந்த அதிகன் (காந்)—பெருமையையுடைய

* ஒன்னை அதிகமானிட்டத் தெல்லிக்கனி பெற்றுக்கொடும் பின்னாலும் செய்யுள்ளதுமுணங்க: புறநாணாற, கா - “யலம்படி காப்பா கேங்கி பொன் அனர், காம்படக் கடக்க மூக்குடக் கடக்கை, பார்கலி ஏவி அதிகச் சேர மாண், போரடி திருவித் பொலக்தா ரஞ்சி, பாம்புனை பின்றதற்க் பெறவில்க சென்னி, கீல் மளியிடற் கூருவன் போல, மன்றாட பெரும் கீபே தொன் விளைப், பெருமலை விடரகந் தகுமிகைக் கொங்கட, சிறியினை கெல்லித் தீவி குறியா, தாத னின்னாந் தடந்திச், சாத னீங்க வெமக்கீத் தலையே.”

தினை, பாடாண்டினை; துறை, வாழ்த்தியல். அதிகமானேமாகந்தி யை ஒள்ளுக்கொரி நேல்லிப்பழம் பேற்றுப் பாடியது.

மீண்டும் மழும்பூர்வையுடைய பக்கமீண்டுமிலேசின்ற ஆழுபெற்ற கூரெல்லை வினாது அமிழ்தின்தன்மை தன்னிடத்தேயுண்டான இனிய பழந்தொத்த நான் நாங்கு உடமபுபெருகி ஒளைவுக்குக்கொடுத்த அதிகன்,

(கு - 4.) செல்லவிரங்களுள் ஒருவகைகள்வியன் எனி அமுதமயமாய் விளங்கி, உள்ளவர்களை அரேகவருடங்கள் வாழ்க்கிருக்கச் செய்யுமென்பதும் இதனாலோன், அத்தக்கணியையுண்ட ஒளைவுயார் அரேகவருடங்கள் தீவித்து வாழ்க்கிருக்கனரென்பதும் பண்ணடைவாறு. அமுதமயமான ஜெல் விக்கனியுண்டென்பது, ஸ்ரீவில்லிபுத்துரார் பாரதம், பழம்பொருள்துச்சுக்கந்தில், “அறங்கும்” என்றும் २२-ம் செய்யுளில், “இறைச்சுவையமுத்தெல் வியின்களியும்” என்பதனாலும் அறியலாகும்; ‘இனிய கனிகளென்றது, ஒளைவுண்ட செல்லவிக்கனிபோல அமிழ்தாவுனவற்றை’ (திருக்குறுள்: ५००, உண) என்ற பரிமேழமூச்செருதியதும் இங்கே அறிதற்பாலத்; “பூங்கமல வாவிகுழி குலவேனுர்ப் பூதையு, மாங்கு வருபெண்ணை யாற்றினையும் - ஈங்கே, மறப்பித்தாய் வாழுதினா உண்குற்றி ஞாகை, யறப்பித்தா யாமலக் கந்து” என்றும் ஒளைவுயார் திருவாக்கும் இதனைப் புலப்படுத்துகின்றது, இது, கமிழ் நாவலர்களிடையிற்கண்டுபெற்றுள்ளது.

102 - 3. உரவு சினம் கண்ணும் ஒளி திகழ் கொடு வேல் அரவும் கடல் தானை அதிகனும்—தன்னிடத்தைத்தழும் கொற்றாவையது வலியினையுடைய சினம் நின்றெரியும் ஒளிவிளங்கும் கொடிய வேலினையும் ஆராகரத்தையுடைய கடல்போதும் படையினையுமூட்டைய அதிகமான என்னும் என்னும்,

(கு - 4.) உரவு வலி, இதிலோன் ‘உரவுக்கினங் கண்ணு மொள்கிக்கு கொடுவேல்’ என்பதனாயும், முன்னான் (அடி, கூ) “அழறிகழுக் கிழையக்கு மஞ்சவரு கொடுவேல்” என்றதனாயும் ஒத்துண்ண.

103 - 5. கராது கட்டோர் உவப்ப கடைப் பரிசாரம் முட்டாது கொடுத்த கண்ணியும் (கங்க)—தன்மனத்து கிகழுகின்றனவற்றை மறையாதுக்கறி கட்டுக்கெய்தோர் யனமிகழும்படி அவர்கள் இல்லநம் கடத்துக்கு வேண் மூம்பொருள்களை காட்டோதும் கொடுத்தாள்ளியும்,

(கு - 5.) கராது - ஒளியாமல். கண்ட - இல்லந ஒழுக்கம். முட்டாமல் - தட்டின்லாமல்.

105 - 7. மீண்டும் விளங்கு தடக்கை தனி மழை பொழியும் அனி தஞ்சை கொடுக்கோடு களி மீண்டாடன் கண்ணியும்—பகைப்புலத்தே கொளைத் தொழிலால் விளங்கும் பெருமையையுடைய கையினையுடைய தனியையுடையமையும் பருவம்பொய்யாதுபெய்யும் உயர்க்கியாற் காற்றுத்தங்கும் கேடிய சிரங்களையுடைய கெதிக்க மீண்டும் கண்ணியென்றும் வள்ளும்,

(அ. 4.) முன் - போர்க்காம், தட் - பெருக்கம், மதைபொழியுமின் காட்டுங். எனி - செறிவு, எனியென்பவர், கூட்டுயறுவன்னன்னில் ஒருவன். கோட்டுப்பென்துமிகுக்கும் அதனைச்சொல்கொட்டுக்கும் கூட்டுக்கூட்டுக்கும் தனிவன். இவ்வெப்பாடுப் புள்ளிகள்: வண்பரணர், பெருக்தலைச் சாத்தார். இவ்வெட்டையை குணவிசேடங்கள், புமானாற்றின், சௌ. - ம் செய்யுள் முகவியவற்றால்விளங்கும். இவன்பெயர், எந்தாலேப்பெருக்கனி, என்காக்கேப்பெருக்கனியெனவும் கணப்படுமின்றது.

107-9. எனி சீனை ஏது போத எனுவிய காரு முதிர் காத்து குதும் பொறை கண்ணுடு கோடியாக்கு ஈந்த ஓரி (ஓங்) — செறித்த தொங்குவெளிட ந்தே ஏறிய பூச்சென்னாக்கின இனங்கையெடுதைய முதிர்த காபுக்கொங்கை யும், குறிய மலைகளையுமுடைய என்றுகிய காடுவைச் சுத்தாடுவேர்க்குக் கொடுத்த ஓரி,

(ஆ. 4.) கற்கம் போது; எறிய - கல்வமஞ்சமுள்ள. காபுக்கை - ஒரு வகைப்புள்ளைமரம். பொறை - மலை.

110-111. எனி குகிளா காரியாடு மலைக்க ஓரி குகிளா தீரியும்— காரியென்றும் பெயாராயுடைத்தாலிய குகிளாகையெடுதைய காரியென்றும் பெயாராயுடையவனுடனே போர்க்கெட்த ஓரியென்றும் பெயாராயுடைத்தாலிய குகிளாகையெடுதைய ஓரியென்றும் ஊன்னாலும்,

காரி சுரியகுதினாயென்றும், ஓரி பிடிசிமிரென்றும் காற்காகுமுள்.

(ஆ. 4.) கூட்டுயறுவன்னன்னில் ஒருவனுடிய இலன், கொல்லிமலைக் கும் அதைச்சார்க்காட்டித்துக்கும் தனிவன். இவன்பெயர் ஆத்தோரியவனாவும், வல்லிலோரியெனவும்வழுத்துக்கும். இவனைப்பாடியபுலவர்கள்: வண்பரணர், கடைதின்யானையார். இவ்வெட்டையை குணவிசேடங்கள், புமானாறு, கடி., கடிக் - ம் பாடல்களால்விளங்கும்.

111-3. [என்னாக், கெழுசமங் கட்க வெழுவுறுத் தினிதோ, கோழு வர் பூஞ்சட வீக்கச் செக்குதம்:]

என எழுவர் அங்கு மூண்ட காக செக்குதம்—என்றுகொல்லப்பட்ட எழுவரும் ஆக்காலத்தே மேர்களாண்ட கொஞ்சையைக் கெங்கிய பார்த்தத,

எழு கமம் கட்க எழு உறுத் தினி தோள் எழுவர்—தம்மேலே வருகின்ற போர்களைக்கட்க கலையத்தோடு மாறுபடுகின்ற தினிக்க தோளினை யுடைய எழுவர்,

(ஆ. 4.) இத் எழுவள்ளன்னனின்வரலாறுகள், “முரசுக்குப் பிருப்பு வர்வுகளை துறைப்பாடு, மரகடன்பொருத வன்னை கணுகொக், கந்கு வெள் எருவி கல்லைத் தொழுகும், பறம்பிற் கோமான் பாரியும் பிறக்குமி கொக், கொல்லி யான்ட வல்லி ஹோரியும், காரி சூரித் தோயாக் கட்க,

மாரி யீகை மறப்போர் யிலையது, மூரா சேக்கிய குதிரைக் குவேற், கவி என் கண்ணீர் கொடும்பூ ஜெயினியும், ஈர்க்கன் சிவம்பி விழுஞ்சு கலி முழும், அருங்கிறத் தடவைக் காக்கு முயர்சிகையைப், பெருங்க னுடன் பேசுதுக் கிளுங்குமெழி, மேருகிபரத்தியவாயு மார்வழுந், நாள்ளி வருங குமைவுகளிருத், தன்னா தியுச் தலைகால் வண்ணமாச், கொள்ளா சோட்டிய என்னியு மென காங், கெழுவர்” (புறாஞ்சாறு, சீதீ) என்பதனுஹம் புறாஞ்சாற்று அக்கப் புத்தாஞ்சுள்ள பாடப்பட்டேர்க்காலாஞ்சுலும் விளங்கும். நாகம் - பாரம். கணையம் . யானைகையத்துக்குமரம்.

114 - 126. [யிரிடல் வேலி வியலம் விளங்க, வெரகுதான் ஒருங்கிய ஏராறுடை சேங்கு, ஷநல் காகரு மகிழு மாரமுந், துறையாடு மகளிர்க் குத் தோட்டுப்பினை யாகிய, பொருபுன நகுஉம் போக்கு மரபித், களைங்மா விலங்கைக் கருவொடு பெயரிய, என்மா விலங்கை மண்ண குள்ளும், மறவி எற்றியின்கிய வழிலில் வாய்வா, ஞபுவித் துப்பி கேளுயிர் பெருமன், களிற்றுத் தழும்பிருக்க முழறங்கு கிளுங்கடிப், பிதிக்கண்ணு சிதறும் பெயன் மழுந் தடக்கைப், பல்லியக் கோடியர் புரவலன் பேரிசை, என்லியக் கோடினை கய்த கொள்ளக்கொடு:]

விரி கடல் வேலி வியலம் விளங்க ஒரு தான் தாங்கிய என்லியக்கோடினை கய்த களிர்கொலின் (உகக) — பரந்த கடலாகிய வேலியையுடைய உலக மெல்லாம் விளங்கும்படி ஒருவனுகிய தானே பொறுத்த என்லியக்கோடினை விரும்பிக் கொல்லின்,

மறு இன்றி விளங்கிய உரன் உடை கோன் நாள் வடி இல் வாய் வான் உறுபுவி துப்பின் ஓலியர்பெருமன்—குற்றமின்றி விளங்கிய அறிவையுடை த்தாகிய வலியையுடைய முயற்சியிலையும் பகவர்முந்தினும் மரபினும் வெட்டுன வாய்த்தவாளையும் மிக்க குவிபோஜும் வலியினையுமுடைய ஓலிய ருடைய குழியிலுள்ளோன்,

“ஏ வீ காகரும் அகிலும் ஆரமும் துறை ஆடும் மகளிர்க்கு தோட்டுப்பினை ஆகிய பொரு புனல் தனுஉம் இலங்கை—காறிய பூக்களையுடைய காபுங்களை வையும் அகிலையும் சக்காந்தநையும் குளிக்குஞ்சுறையிலே புனலாடுமகளிருடைய தோன்களுக்குத் தெப்பமாகக் கணாயைக்குஞ்சுறையிர்தகுமிவெங்கை,

கருவொடு பேங்கரு மரபின் இலங்கை-கருப்பதித்த முகங்கத்தாலே ஒதுவராலும் அழித்தற்கரிய முறையையினையுடைய இலங்கை,

தொன்மா இலங்கைப் பெயரிய கன் மா இலங்கை—பழையதாகிய பெரு கமலினையுடைய இலங்கையினது பெயனைப்பெற்ற என்றுகிய பெருமையை யுடைய இலங்கை,

மண்ணருள்ளும் ஓலியர் பெருமன்—அவ்விலங்கைக்குரிய அரசர் பல குள்ளும் தலியர்குழியிற் பிறக்கொன்,

எனில் தழும்பு இருந்த ஒரு தயங்கு திருத்தமால் — அவைகளுக்கு அத்தனைதானிய தழும்புக்குத் தா சீர்ப்புக் கெட்டுவதைப் பிரச்சிடாத அடியினையும்,

பிடிக்கணம் சிறநம் கூட—பிடித்திரணிப் பலர்க்கும் கொடுக்குங்கால,

பெயல் மழை தட்டுக்கூட—பெப்தற்குறிலையுடைய மகாபோன்ற பயணையுடைய பெரியகையினையுடையை,

பல்விலம் கோடியர் புரவலன்—பல வாச்சியங்களையுடைய உத்தரைப் புரத்தின் வல்லவன்,

பேர் இராச கல்வியக்கோட்டை கைத் தெருக்கையோடு—பெரியபுகைம் யுடைய கல்வியக்கோட்டைக் கொண்டத்திருக்கும்பிய கோட்பாட்டுத்தே,

பெருமகன் புரவலனுமிய கல்வியக்கோட்டைகளையுடுத்து.

(கு - 4.) முருத்திறம் மார்பிழும் ஆயுதங்களைக்காரும் குள்ளென் ‘விழுப்புன்’ என்பர்; “விழுப்புன் படைதூர ஜென்ஸம்” என்றுக்கிறுக்கும் காலுமூனர்க். கருப்பதித்தமுக்குத்தமென்ற, இச்சொம் அமைத்தர்க்கு அன்திவராக்குசெய்தாலும்கூட. தொன்மாயிலுக்கூட - இராசானையை இராசானையிய இலங்காக்கரம். இப்பாட்டுக்கூடத்தினைக் கொடும் மாலிலுக்கூட யெனவும் வழக்கும்; “பெருமா விலங்கைத் தீவில் தீவிர, நில்வேர் சொன்மலை கல்வியக்கோட்டை” (புநாஷாஷ, ८८) என்பதனுமூனர்க். பிரக்கிடாத. பிடிக்கணம். பெண்யாளைக்கூட்டம்.

127. தாங்கு மரபின் தன்ஜூம்-பிராராத் பொறுத்தற்கீரை குடிப்பிரஸ் தேர்க்குரிய முறைகளையுடைய தக்கீனையும்,

(கு - 4.) மரபு - முறைகளை.

127 - 8. தங்கை வான் பொரு கெடு வகை வளங்கம் பாடு— அவன்றை குத்துப்படைய தேவருவக்குத்தாத்தின்டும் கெடிய மீன்பிற் செலுத்துத்துப்பாடு,

(கு - 4.) தங்கையின்கூரையென்க.

129. முன் கான் கொண்றுமார—காதுபத்தானைக்குமுன்னே போ சேமாக,

இங்கான்—இற்கைநான்,

(கு - 4.) காதுபத்தான் - சிவான்.

130. தீவா கண்ண காய் கெவி குருளை—விழியாத கண்ணையுடைய வாகிய வளைக்கு கெவியினையுடையகுட்டி,

* “காயே பஞ்சி புல்முய ஞங்கு, மாடுக் காலைக் குருளை யென்ப.”

(கு - 4.) பிரச்ச சிலாள்வகையில் கூப்புக்குட்டியின் கண்கள் மூடப் பட்டிருக்கும்.

* தொல்காப்பியம், பொருளதீராம், மரபியல், २.

181. காவாரங் முனை வெர்தல் சேருது— பிராற் காக்கப்படாத பாலினாயுடைய முனையையுண்ணுதலைத் தன்பசிமிகுடியாற் பொறுத்த வாற்றுது,

(கு - 4.) குருளையானது வெர்தலை.

182. புனித சாம் குளைக்கும் புல்லென் அட்டில்—சன்றுஅணிமையை யுடைய காப் பூப்பிடும் பொலிவழித் துடுக்களையில்,

(கு - 4.) துடுக்களை— சமையற்கட்டு.

138. காந் சேர் அட்டில் (கா-2)— கழிகள் ஆக்கையற்ற விழுகின்ற அட்டில்,

முது கவர் கணம் சிதல் அரித்த அட்டில் (கா-2)— பழைய கவரிடத் தெபூங்க திரண்ட கைறயான் தின்ற அட்டில்,

(கு - 4.) ஆக்கை— ஏழிகளைக்கட்டும் வெறிமுதலியன.

134. [பூழி பூங்க புழந்த எரம்பி:] பூழி புழல் காளாம்பி பூங்க அட்டில்—(கா-2) கிளைக்கப்படுத் தட்டபொய்யாகிய காளாகைப் பூங்க அட்டில்,

(கு - 4.) காளாங்குந்த அட்டிலென்றதனால், மிக்கைறமையைப் புலப் படுத்தினார்; “ஆடுகளி மந்த சேருபை ரடுப்பில், ஆம்பி பூப்ப” என்றுர் பேருத்தலைக்காத்தனாகும்; (புமநாலூறு, கா-2)

135. 6. [ஒல்குபசி யுழுங்க வொடுக்குநன் மருங்குல், வளைக்கைக் கிளைமான்:] ஒடுக்கு பசி உழுங்க ஒல்கு நஞ்சமருங்குல் வளை கை கிளை மான்— ஒடுக்குதற்குக் காரணமான பசியாலே வருந்திய நடங்கும் நான் ஸ்ரீய இடையினையும் வளையிலையனிக்க கையினையுடைய கிளைவாறுடைய மான்,

(கு - 4.) கிளைவான்-கிளையென்னும்பறையைக்கொட்டுவோன். மகன் என்றால் அவன் மனைவியை, “சின்தகிலுன் மகனுத் தோன்றிய நூறும், மன க்கிணி யார்குச் சுக்காய் நூறும், பண்டும் பண்டும் பல்பிறப் புளவால்” (மணிமேகலை, 2.5 - வதுகாலத, 2.க - க.க.), என்பதனுதுமுனர்க.

136. 7. வன் உகிர் குறைத்த குப்பை வேளை உப்பிலி வெக்கதை— பெரிய உசிராற்கிள்ளின குப்பையினின்ற வேளை உப்பின்றுப் பூட்டிலிலே வெக்கதவதேன,

138- 9. மடவோர் காட்சி காணி கடை அடைத்து இரு பேர் ஒக்க ஸொடு ஒருங்கு உடன் மிகையும்— வறுமையுறுதலூம் இயல்பென்றறியாது புந்தறுவோர் காண்டற்கு காணித் தலைவராகவைடைத்து மிடியாற் கரிய பெரிய கந்தத்தோடு கடனிக்குத் தடையைத்தின்னும்,

140. அழிபசி வகுத்தம் வீடு— அறிவுமுகவியன அழிதற்குக் காரணமான பசியாலுள்ளாகிய வகுத்தங்கள் விட்டுப் போம்படி,

(கு. 4.) பசி அறிவுறுதலியவற்றை அழிக்குமின்றத், “தொல்லாவுக் தேவுங் கெடுக்குர் தொலையோ, கலூர் வென்று கோ” (திருக்குறள், १०८८) எனவும், “குடிபிறப் பழிக்கும் விழுப்பங் தொல்கும், பிழித்த எல் விப் பெரும்புணை விடு, காணனி களையு மாண்பில் சிறைக்கும், ... பசிப் பினி பென்னும் பாவி” (மனிமேகலை, १०-வது காலத், १०-१०) எனவும், “மாணக் குலக்கல்லி வள்ளும் அறிவுறுதலை, காணக் கவருப்பாசி தானான் கம்...பத்தும், பசிவங் திடப்பறந்து போம்” (கல்வெளி) எனவும் வருவனாகத் ரூல் உணரப்படும்.

140 - 143. பெருப் பவன் தழன்பூட்டை மாணி தயக்கும் மருக்கின் சிறுகண் யானையொடு பெரு தேர் பங்கி யாம் அவள்கின்றும் வருதும்—மதங் விழிக்கின்ற துப்பினையும் கடுக்க தொல்துதலாகிய மேஞ்சோளினையும் மாணி யகையும் பக்கத்திலையும் சிறைகண்ணையுமூடைய யானையுடனே பெரியதே ரையும் பெற்று யாம் அனிடத்துக்கின்றும் வராகின்போம்,

இது கீழ்க்காலத்து வருகல், * “கும்பொடு வருடங்கடத்து” என்குழிக் குறினாம்.

(கு. 4.) கதுபு - கண்ணம், மேற்கோள் - தொன்றக, அவனைச் சுது, கல்லியக்கோட்டீன். கருதமென்றது, பாணன் தண்ட்தநாயையு முனப்படுத்திக்கூறியது. ‘இது’ என்றது, தம் விகுறியை; அது சீத்தால் த்து கருமென்று இந்றுல் உரையாகியிர் கூறியது: ‘இட்டெதந்தகன் முத னிலையை அடுத்துவருக்கால் இதப்பும், உற்றினை அடுத்துவருக்கால் எனில் வும் உணர்த்தும்; இனி இவற்றங், சிறுபான்னும் சீத்தாலம் உணர்த்து வணவருளை; அது, “சிறுகண்யானையொடு...வருதும்” எனக்கும்’ என்பது; (தொல்காப்பியம், வீனை, இ - ம் குத்திரம், சுகினார்க்கினியருளா.)

143 - 5. கீரிகும் கயங்கு இவன் கிருந்த இரு பேர் ஒட்டக் கெம்மங் உண்மொடு செல்குவிரையின்— கீக்கலும் மூலேக்காற்றுப்பறம் பரிசிலை விரும்பி இவ்விடத்திருந்த அறைமயோற் களியல்கைபெரிய குற்றத்தினது முளையையுடைத்தாகிய கெஞ்சுடனே அவனிடத்தே போலீரையின்,

(கு. 4.) மூலேந்தர் - சேங்கோழுபாண்டியர். இனி கல்லியக்கோட்டைத் தெயிற்பட்டினம் குறைவர் அறையையுடைய கெப்பன்ஸை சிறப்புக்குறிக்கின்றார்.

146 - 150. [அலைக்கிரத் தாழை யண்ணம் பூப்பாசு, தலைக்கட் தெருக்கி தமனிய மருட்டவுன், கடுஞ்சுன் முங்கடை எதிர்மனி கூராலை, கொடுவ காற் புன்னை சிக்கிலம் கூப்பாவு, காலல் வெண்மளை கடைவாய் கியிர்தா:]

கடல் உரைய் கியிர்தா அலைக்கிர காலல் வெண்மளை—கடல்பராந்து ஏற்றிப்பொருதலாலே அலையும் கீரையுடைய கையில் வெள்ளிய மணவிடத்து கின்ற,

* தொல்காப்பியம், தொல்லகிகாரம், விஜையயல், இ.

தாழை அன்னம் பூப்பாம்— தாழை அன்னமிரோபப் பூக்கையினாலும்,
தனி சான் செருக்கி தமனியம் மருட்டவும்— இனவேணிற்காலம் தொட
ங்குகின்றாளிலே செருக்கி தன்னைக்கண்டாரைப் பொன்னென்று மருளப்
பங்குமாயைக்குதும்,

‘இ’ குல் முன்டைம் எனிர் மணி சூரதவும்— முதற்குலையுடைய கழி
முள்ளி ஒளியையுடைய நீலமணிபோலப் பூக்கையினாலும்,

கண்ணியாய்வின்ற அரும்புதலிற் கடுஞ்சுல்.

சூரதவு— கழற்றி,

செடி கால் புஞ்சை சித்திலும் கூவப்பாம்— செடிய தாளினையுடைய
புஞ்சை சித்திலம்போல அரும்புதையினாலும்,

(கு - பு.) செருக்கி - ஒருவகையாரம்; அதன்பூ பொன்னிறமுடையது;
“செருக்கி பொன் சொரிதருக் கிருவெல்வேலியுறை செல்வர்தாமே” என்பது,
நோயாம். கழிமுள்ளி - கடற்கணாக்கண் தோன்றுவதோர்செடி. கித்திலும் - முத்து.

151. பாடல் கான்ற கெய்தல் கொடுவழி பட்டினம் (கடுஞ்) — குத்து
லக்கம்த கெய்தனிலந்து கெடுயவழியிற் பட்டினம்,

152. மணிகீர் கூவப்பு பட்டினம் (கடுஞ்) — நீலமணிபோதும் கழிகுழுக்கு
ஞாங்கையுடைய பட்டினம்,

மதிலோடு பெயரிய பட்டினம் (கடுஞ்) — மதிலோடே பூயர் பெற்ற
பட்டினம்,

என்றது வீதிபட்டின மென்றதாம்.

(கு - பு.) கூவப்பு - ஈர்; மதில், எயிவென்பன ஒரு பொருளன. பட்டினம் - கடற்கணாழுர்.

153. பனி கீர் படுவின் பட்டினம் படரின்— குளிர்க்கியையுடைய
கோயுடைய குளங்களையுடைத்தாகிய எயிற்பட்டினத்தே செல்வீரையின்,
படு - மதுவுமாம்.

(கு - பு.) படு - குளம்; மடு, ஆற்றிதுண்டாவது.

154. ஒங்கு சிலை ஓட்டமெந் துயில் முர்தனன— உயர்க்க தன்கமலை
யுடைய ஓட்டமெந் துந்தக்கே கிடக்கலொத்த,

(கு - பு.) ஓட்டமெந்-ஒட்டகை; இஃது அலைக்கு உலமம். துயில்மதிதல்
அங்குதல்.

155. வீங்கு திலை கொண்டத வினா மர விறின்— மிகுனின்-ந திலை
கொண்டுகூத மனத்தையுடைய அலிவாயிய விரதாலே,

(கு - பு.) ‘விரதாமரம்’ என்றகையின், அகிலாபிர்ர; விரத-வாசனை.

156. கருபுகை செங்கி மாட்டு— சீபுகையையுடைய சிவந்த சேருப்பை எரித்து,

(கு - 4.) கருமை, செம்மையென்பன, முரண்.

156 - 8. பெரு தோன் மதி ஏங்காலூம் மாசு அது திரு முந்த நமி வேல் தோக்கின் நளைமகன் அரித்த— பெரிய தோளினையும் மதி இத்தன்னை பெற்றிலேமேயென்று விரும்புதற்குக் காரணமான மத அதன்ற அமைதி யினையுடைய முந்தினையும் முனையினையுடைத்தாலே வேல்போதோம் பார் வையினையுமூடைய நளைச்சாலியிற்பிந்தமகன் அரிக்கப்பட்ட,

(கு - 4.) “கடைக்க ஜேக்கற” என்பது, சிற்றாமனி, (வண. ஈக). நளைச்சாலியிற்பிந்தகர், நளையன், நளைத்தியெனவழங்கப்படுவர். அரிக்கப் படுதலால், என், அரியலெனவழங்கும்.

158. பழும்புதி தேரல் பரதவர் முடிப்பு — பழுதானிய களிப்புமிகு கின்ற கட்டெளிவைப் பரதவர் எடுத்துவத்து வாயிடத்தே வைக்க,

(கு - 4.) பழும்புதி. பரதவர் - கட்டர்க்காமர்கள்.

160 - 161. கிண மலர் பட்டப்பை கிடக்கில் கோயங் தனி அலிழ் தெளி யல் தலையோன் பாடு—கொந்தலெழுஷ்ட பூக்களையுடையலாலிய தேரட்டுக் களையுடைய கிடக்கிலென்றும் ஆர்க்கு அரசனுகிய அரும்புகளிற்குத் தான் யினையுடைய கட்டக்காமர்யோனைப் பாடு,

(கு - 4.) கிடக்கில், கிடங்காலெண வழங்குகின்றது.

162. அறல் குழல் பராளி தூங்க்யவரொடு—தாளவதுதினையுடைய குழல்லோகையின் தாளத்திற்கொப்ப ஆடின மகளிரோடே,

(கு - 4.) அறல் - அறதல். தூங்கல் - ஆடிதல்.

163. உறல் குழல் குட்டின்— உவர்களையுடைய குழன்மீனைக் கட்ட தானுடே,

வயின் வயின் பெறுகுவிர்— மஜைதோறும் மஜைதோறும் பெறுகுவிர்;

(கு - 4.) குழன்மீன் - ஒருவளக்கரீன்.

பட்டினம் படரிற்கு(குடு) கிடக்கிற்கோமானுகிய (கூ) தகையோனைப் பாடு (கை) ஆடினமகளிரோடே (கூடு) சீங்கஞும் குட்டேஒடே (கைக்) தேற்றைப் பரதவர்முடிப்பு (குடு) அவற்றை வயின்வயிற் பெறுகுவிரென முடிக்க.

(கு - 4. இனி அவற்றைய வேலூர் உறவர், முல்லையும் குறிஞ்சியும் வைக்க இடத்தே அஃதுண்ணமையின், அஃசிலங்களின் சிறப்பை முறையே பாராட்டுகின்றார்.

164. ஸபைனை அவரை பலழும் கோப்பும்— பசுந்த அரும்புகளையுடைய அவரை பலழும்போலப் பூக்களை முறையே தொடாகிறவும்,

(கு - 4.) “பனிப்புத விவர்ச்ச கைங்காடி யவனாக், சீனிவா யோப்பி தென்னியிடி பன்மலர்” என்பது, குறுந்தோகை. தொடாநிற்க - தொடுக்க.

165. கரு களை காயா கணம் மயில் அவிழவும்— கரிச அரும்பினை யுடைய காயாக்கள் திரண்ட மயிலின் கழுத்துப்போலப் பூவாசிற்கவும்,

(கு - 4.) காயா - ஒருவகைமரம்; “புல்வென் காயாப் பூக்கெழு பெரு ஞ்சிளை, மென்மயில் வெருத்திற் ரேஞ்சும்” (துறுந்தோகை); “செறியிலைக் காயா வஞ்சன மலர்” (மூலிலைப்பாட்டு) “கலவு மாமயில் வெருத்திற் கடிமல ரவிழ்க்கன காயா” (சிந்தாமணி. கனக. 2.) .

166. கொழு கொடி முசன்றை கொட்டம் கொள்ளவும்—கொழு விய கொடியினையுடைய முசன்றை கொட்டம் போதும் பூவுத் தன்னிடத் தே கொள்ளாசிற்கவும்,

கொட்டை - நூற்கிணறு கொட்டையுமாம்.

(கு - 4.) முசன்றை - முசட்டைக்கொடி. கொட்டம் - பனங்குருத் தூற் செய்விக்கப்படும் சிறியபெட்டி; “அகவிரு விசம்பினுங்க் போல, வாவி தின் விரிச்ச புன்னொடி முசன்றை” (மலைபடுகொம், கூ0.)

167. செழு குளை காந்தன் கைவிரல் பூப்பவும்—களவிய குளையினையுடைய காந்தன் கைவிரல்போலப் பூவாசிற்கவும்,

(கு - 4.) “கோடற் குவிமுகை யங்கை யவிழ்” என்பது, மூலிலைப்பாட்டு, கடு.

168. கொல்லை கெடு வழி கேபம் ஊரவும்—கொல்லையிடத்து கெழை வழிகளிடீல் இங்குமேபம் ஊராசிற்கவும்,

(கு - 4.) இங்கிரோபம் - பட்டுப்பூச்சி.

இச் செய்வெணச்சமெல்லாம், ஈண்டு நிகழ்கால முணர்த்தியே சின்றம்; ‘ஞாயிருப்பட வந்தான்’ என்றாற்போல.

169. மூல்லை சான்ற மூல்லை அம் புநிலீன்—இடைப்காலமுனர்த்தி இங்கும் நிகழ்த்தாசிற்கவும் கணவன் கூறிய சொற்பிளழுயாது இல்லிருந்து கல் வறஞ்செய்து, ஆற்றியிருந்த சண்மையமைக்க மூல்லைக்கொடிபடர்க்க அழுகினையுடைய காட்டுப்பது.

இது, * “மாயோன் மேயை” என்னும் குத்திரத்தானுணர்க.

(கு - 4.) ‘இவை’ என்றது, அவனாமுதலீயவற்றை; அவை கார்காலத் திற்புக்கதற்குரியன. கணவன் பிரிச்சதவிடத்து மனைவி தனித்திருந்த ஆற்றி விருத்தற்குரிய இடம் மூல்லையென்பர்; ‘மூல்லை’ என்பதற்கு இங்கே பொருள் செய்திருந்தல்போல, “மூல்லை சான்ற புறவனிக்கு” (மதுராகாந்தி. 2/அ/2)

* டீதால்காப்பியம், பெருஷாக்காம, அதத்திலையியல், து

என்றவிடத்தும் இப்படியே பொருள் செப்திகுக்கிண்ணனர். “மேயேன் மேய் காடுதையுலகமும்” என்றானால், காடு மூல்மையாகவும் பெறப்படும். இதோதும் மூல்மை சிலம் காறப்பட்டது. இனிக் குறிஞ்சிலில் உறப்படும்.

170 - 171. விடர் கால் அருவி வியன் மை மூந்தி சடர் கால்மாறிய செவ்வி. சோஷ்டி - மூழைஞ்சக்கள்லே குதிக்கும் அருவியினையுடைய பெரிய அத்தசிரியிலே குருவிறுமறைந்து அவன்கிரணக்கன்போன அக்திச்சாவத்தைப் பார்த்து,

(கு. 4.) முழுமுஞ்சு - குணக. அத்தசிரி - அல்தமயக்ரி.

172 - 3. [திறல்வேணுதியிற் பூத்த ஜேனி, விராவ்வேல் வெங்கி கேஷ ரெய்தின்:] திறல் வேல் தந்தியின் ஜேனி பூத்த விராவ் ஜேனி வெங்கி வேஷா எப்தின் - மூருகன்கையில் வலியினையுடைத்தாகிய வேலிறுத்தபோலக் ஜேனி பூத்தப்பட்ட கெற்றியையுடைய வேலாலே கெற்றியையுடைய கேஷாக் கேளின்,

என்றது: கல்லியாக்காடன் தங்பகையிருக்கிக்குறுஞ்சி முருகீரவுரி பட்டவுத் துவன் இக்கீகையிலிருப்புக்கைவாரங்கிப் பக்கவாரா ஏற்கியங்கு கன விற்குறி அதிர்பூலைத் தங்யேலாக சிருமித்தபோர் காதூறிற்று. இதனுடே வேலூரென்று பெயாயிற்று,

(கு. 5.) செவ்வி. சோஷ்டி எப்தினென்க.

174. உறு வெயிலுத் தீவிழை உருப்பு அவிர் கும்பப - மிகுஹங்க மே மிதுக்கு உள்ளுறைக்கிடேர் வருஷப்பட்ட வெப்பம் விளக்குகின்ற குதிலி விருக்கின்ற,

(கு. 5. உலைதீய குரும்பை; குரும்பை-குதிலை.

175. எயிற்றியர் அட்ட இன் புளி வெந்தோறு - எயினைக் குலத்தின் மகனிராலே அடப்பட்ட இனிய புளிங்கறிமிடப்பட்ட வேவ்விய்சோற்றை,

புளி - தித்திப்புமரம்.

(கு. 5.) எயிற்றியர் - எயினச்சாதி மகனி.

176. தேமா மேனி சில்வை ஆயமொடு - சேவாவின் தளிர்போலும் மேனியையும் சிலங்கைய வளையினையுமுடைய நம்மகளிருடைய நிராந்தனே,

177. ஆமான் குட்டின் - ஆமானினது குட்டி. காஶ்கியை யுடைய,

அமைவரப் பெறுகவிர் - பகிகெடப் பெறுகவிர்.

வேலூரெய்தின் (களை), குட்டினையுடைய (களை) சோற்றை (களை) ஆயத்தோடே (களை) அமைவரப் பெறுகவிரெண்முடிக.

மூல்மையும் குறிஞ்சியும் சேர்க்கிருத்தவிற் சேர்க்கூறினார், இரண்டுக்குடி யல்லது பாலைத்தன்மை பிரசாரமயின்.

(கு - 4.) ஆமன் - காட்டுப்பாடு. ஆட்டிறைச்சி - கடிதளையுடையமாம் எம். அலைவர - சிறைய. இந்த இரண்டுசிலமும் கடியலிடத்துப் பாலைத் தன்மை உண்டாமென்பதை, “முல்லையுங் குறிஞ்சியு முறைகையிற் நிரிக்கு, சல்லியல் பிழுங்கு கடுகுதைய ருத்துப், பாலை யென்பதோர் பழவங் கொள்ளும்” (சிலப்பதிகாரம், காட்கான். சூ. - க) என்பதனுலோன்க. ‘இரண்டுக்கடியல்லது’ என்னும் வாக்கியம், இரண்டுசிலமும்கடிய இடமுண்டிட்டன் பதைப் புலப்படுத்தவாத்து. இனி அவனுடைய ஜூர் கூறுவார், முதலிலே அதளையுடைய மருதஶிலச்சிறப்புக்கறுகின்றார்.

178 - 9. [ஏற்மழுங் கோதை தொடுத்த காட்சினைக், குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேஷி:] காள் கோதை தொடுத்த ஏற்மழுங் சினை குறு கால் காஞ்சிக் கொம்பர் ஏறி—காட் காலத்தே மாலைகட்டினாற்போல இடையருமல் தொடுத்த ஏறிய பூக்களையுடைய சிறிய கொம்புகளையும் ஏறிய தாளினையுமுடைய காஞ்சிமரத்தின் பெரியகொம்பரிலேயேறி,

(கு - 4.) காட்காலம் - விடியற்காலம்.

180. சிலை அரு குட்டம் கோக்கி கொடிது இருங்கு—ஒருகாலத்தும் நிலைப்படுதல் அரிதாகிய ஆழத்திற்றிரிக்கின்ற மீன்களை எடுக்குங் காலத்தைக் கருதி கொடும்பொழுதிருங்கு,

(கு - 4.) குட்டம் - பன்னம்.

181 - 2. புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் வள் உடிர் கிழி த்த வடு ஆழ் பாசடை—புலானுற்றதையுடையகயலை முழுகியெடுத்த பொன்னிறம்போலும் வாண்யமுடைய கீலமணிபோன்ற சிச்சிலிபினது பெரிய உடிர்கிழித்த வடுவழுங்கின பசிய இலையினையுடைய,

(கு - 4.) சிச்சிலி - மீன்கொத்துக்குருவி. உகிர் - ககம்.

183. முள் அரை தரமளை முகிழ் விரி காட்போது—முள்ளையுடைத்தாக கிய தண்டினையுடைய வெண்டாமனாயினது அரும்புவிரிக்க காட்காலத்திற்குணவு,

184. கொங்கு கவர் கீலம் செங்கண் கேவல்—தேனிநுகர்கின்ற நில சிறத்தினையும் சிகங்க கண்ணினையுமுடைய வண்டெழுங்கு,

பூஙவத் தேனையென்றது, * “தென்ளிது” என்றதனுன்றுத்தக்.

185. மதி சேர் அரவின் மரன் தோன்றும்—திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பையாப்பத் தோன்றும்,

(கு - 4.) கரும்பாம்பு - கேதை. கெண்டாமனாப் பூவிற்குத் திங்களும் அதைச்சார்த்த வண்டெழுங்கிறதுக் கரும்பாம்பும் உவைம்.

* “ முதன்மை ஜீவரிற் கண்ணெண் வேற்றுமை, சினைமுன் வருத தெற் ன்னி தென்ப” என்பது தொல்காப்பியம், சொல்லதிகாரம், வேற்றுமை மயங்கியல், இ.

186. மருதம் சாஞ்ச மருதம் தன்பின—அழியும்கூடியும் போதை குக்கமயமமாக்க மருதசிலந்திற் குளிர்க்க வல்லிடத்து,

187 - 8. [அத்தை ராகா வகுங்கல் வியங்கர், அத்தன் கிடங்கினவ அனு ரெய்தின்:] அம் தன் கிடங்கின் அரு எடு வியங்கர் அத்தன் அரு கா அவன் ஆரூர் எட்டின்—அழிக்கையுடைய குளிர்க்க உடங்கினையும் அரிய காவலையும் அகங்கையுடைய அகங்கையுமூடைய அத்தன் கருங்கார அவற்றைய ஆரூராக கேர்வீராயின்,

(கு - 4.) கிடங்கு - அதீ. அகங்கன். வீடுகள்.

189. 190. [வலம்பட கடங்கும் வலிபுண ரெகுதி, காரம்பெழு கோண்பகட்டுமூலர் தங்கை:] வலி புளர் ஏருத்தின் வலம் பட கடங்கும் கோன் பகட்டுமூலர் கெழும் உழவர் தங்கை—இழுத்தற்குரிய வலிபொருள் தின கழுத்தினுலே வெற்றியுண்டாக கடங்கும் மெய்வலியினையுடைத்தாலை ஏருத்தினையுடைய அறிவுபொருக்கின உழவருடைய தங்கையாகிய,

உரன் - அறிவு; * “உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்” என்றும்போல.

(கு - 4.) கோண்மை - வலி. ஏருது - காளை.

191 - 2. பிழ்ண அஞ்ச பின்னு வீத் சிறபுறத்து தெஷு கூ மா ஹே—பிழ்ணதுகையையியாத்த பின்னின மயிர் வீந்து கிடங்கின்ற சிறிய முதுகினையும் தொழியனிக்க கையினையுமூடைய மகன்,

மக முறை தடிப்ப—உழவிருத்தகையாகிய (ககை) மகஹே.த (ககை.) தான் உள்ளேயிருக்குத் தன்பின்னைகளைக்கொண்டு நம்மை அடைவே எல்லாராயும் போகாது விலக்குகையினுலே,

இனிப்பின்னைகளை உபசரிக்குமாறபோல உபசரித்து விலக்கவென்றாம்.

(கு - 4.) பிழ-பெங்யாளை; தொழி-தோள்வளை; வளைத்திருப்ப தெற்ற பொருள். பெண்மையின்னைக் காளிருடைய பின்னிய காந்துக்கு உவலைம்; “பிழ்க்கைக் காந்தம் பொன்னரி மாலை தாழு” (ஸித்தாமனி, முத்தி. காந்) மகஹே, சாதியொருங்கும். மக முறை தடிப்ப - மகவால் முறையே தடிக்க வென்க; இனி, மகவைக்கொண்டு, அண்ணன், அம்மான் என்றாற் போக வனவாசிய முறைப்பெயர்களைச் சொல்லுவித்தந்தடிப்பவெனிறும் பொருள்தும்; “மகமுறை தடிப்ப மனைதெறும் பெறாவிரி” (மலைபடிடாம், மேற்கு) என்பதனுரையைப்பார்க்க.

193 - 4. இரு காழ் உலக்கை இருப்பு முகம் தெய்த அலைப்பு மான் அரிசி அமலை வெண் சோத—கரிய வயிரத்தையுடைய உலக்கையில் எது முனினையுடையமூகத்தைத் தேயப்பண்ணின குத்துந்மாட்சியைப் பட்ட அரிசியாலாக்கின கட்டியாகிய வெள்ளிசேற்றை,

* பதிற்றுப்பத்து, எட்டாம்பத்து, ந.

(கு - 4.) இருமை - ஏருமை. எந் - வயிரம். இரும்பு, ஆகுபெயர். அவைத்தல் - குத்துதல். அமலை - திரளை.

195. கைவ தாள் அவைன் கலவையொடு பெறுவிரும்—கைவத்த காலி ஜெயுடைய ஞான்டும் பரிக்கணக்கூடுக்கலக்கத் கண்புடனே பெறுவிரும்;

(கு - 5.) கைவத்த - பிளவுபட்ட. கலவை - கலக்கிறுப்பது.

தண்பளையின் (கூகு) ஆழுரெப்பின் (கூகு), உழுவர் தண்கையாசிய (கூகு) மகாஷேத் தடிக்கையினுலே (கூகு) சோந்நைக் (கூகு) கலவையொடு பெறுவிரேன முடிக்க.

196 - 201. [எரிமறிக் தண்ண ராவி னிலங்கெயிற்றுக், கருமறிக் கா திற் கைவயமும் பேய்மக, னினஞ்சுன்டு சிரித்த தோற்றம் போலப், பின்னு கைத்தச் சிவங்த பேருகிறப் பலைத்தா, எண்ணல் யானை யருவிதுக எலிப்ப, கீற்டங்கு தெருவினவன் சாநயர் முதூர்.]

எரி மறிக்கு அன்ன காவின்—மேனேக்கெயரிக்கின்ற கெருப்புச் சாய்க்கா வொத்த காவினையும்,

கரு மறி காதின் - வென்யாட்டுமறிகளை அணிக்க காதினையும்;

* கலவ அடிப் பேய் மகள்—கலவத்த அடியினையுமுடைய பேய்மகள்,

கிளங் உண்டு சிரித்த இலங்கு எயிற தோற்றம் போல—நினத்தைத் தின்ற சிரித்த வளங்குகின்ற எயிற்றினது தோற்றாலு போல,

பினன் உகைத்து சிவங்த பேர் உகிர பலைத்தாள் அண்ணல் யானை அருவி தாள் அலிப்ப நீறு அடங்கு தெருவின் ஊர்—தரம்கொண்ற பினங்களின் தலைகளைக் காலாலேதாளிச் சிவங்த பெரிய உகிரினையும் பெருமையை யுடைய கால்களையுமுடைய சலைகமையையுடையவராசிய யானைகளின் மத வருவி எழுந்த துகளை அவிக்கையினுலே புழுதியடங்கின தெருவினையுடைய ஊர்,

அவன் சாறு அயர் முதூர்—அவறுடைய விழாகடக்கின்ற பழைய ஊர்,

(கு - 5.) யாட்டுமறி - ஜூட்டிக்குட்டி. எழிறு - பல். பேய்மகளின்பல் யானைக்கால் காக்கத்திற்குக்கமை; “முதியுடைக் கருக்கலை புரட்டு முன்று, ஸ்ரீருடையாட்டு வூங்கெழுல் யானை” என்பது, பட்டினப்பாலை, உகு - உகு. துகள் - புழுதி.

202. சேந்தும் அன்ற சிறிது கணியதுவே—தூரிய இடத்துமன்ற; சிறிதாக அண்ணிய இடத்தே.

முதூர் கணியதெங்க.

(கு - 5) அண்ணிய - சமீபத்த.

* “இரும்பே குவைகயி னெழுக்கோர் பேய்மகள், *** கண்பொட்டு உண்டு கைவயமுடி பெயர்த்தத், தண்டாக் கணிப்பி னுடுக் கத்துக், கண்ட என்” என்றார் மணிமேகலையிலும்; க . வது கங்கரவாளக்கோட்டம்புக்கக் காலை.

203 - 6. [பொருளாக காலிதம் புலவர்க்காலிதம், மகுமதை காலி எத் தணர்க்காலிதம், கடவுள்மால்வரை கண்ணிடுத்தண்ண, வடையாகாலி வல ஞருங்கடை குறுகி:]

பொருளாக்கு அடையாகாலிதம் புலவர்க்கு அடையாகாலிதம் அகு மறை காலின் அந்தணர்க்கு அடையாகாலிதம் அகு கடை காலில் ஒதுக்கி— கிளைப்பொருளாக்கு அடைக்கப்படாவாயிதம், அறிவுடையோர்க்கு அடைக்கப்படாவாயிதம், அறிய வேதந்தெய்யுடைத்தாசிய காலினையடைய அந்தணர்க்கு அடைக்கப்படாவாயிதம் களையோர்க்கு உங்கே சேற்றுகிய தலையினையதுகி,

அடையாவலன்றபன்றமை கான்குலாயினையுங்கடை.

கடவுள்மால் வனா கண் விடுத்தண்ண அவன் வார்க்க—அதுவன் தெப்ப வங்களிருக்கின்ற பெருங்மையையுடைய மேரு ஒருங்களை விழுதுப்பார்க்க தாலூக்கா அவனுடைய சோடுவாகஸ்,

அந்திப் பொருளாக்காயிழும் புலவர்க்காயிழும் அபமங்காலி அந்தணர்க்காயிதம் அடையாகாயில்லன்றுத் பொருளின்னையுமாக்க.

(கு - 4.) கிளைப்பொருளாக்-தடாரிப்படை கோட்டும் பொருள்; பொருளாக் - கூத்தர்; “தென்கிளைப் பொருள் செநுக்குட னெழுத்து, ம... கிளை முழவின் மகிழ்ச்சை யோதையும்” என்பது, கில்பியத்தாரம், காடுகாண்காதை, கட. ச. - கு. தேவாகலூர்க்கெல்லாம் இருப்பிடமாக இதுதான் பற்றி மேருமலை, ‘கடவுண்மால்வரை’ எனப்பட்டது; காலயமென்றும் அதன் பெயராலும் இதுவிளங்கும்,

207. செய் என்றி அறிதலும்—பிரர் தணக்குக்கெய்த என்றியையறி ந்து அவர்க்குத் தாங்கும் கண்ணமைச்சுதலையும்,

சிற்றினம் இன்னமையும்—அறிவும் ஒழுக்குமுயில்லாத மாக்கடிரன் தணக்கில்லாமையையும்,

(கு - 4.) 'சிற்றினமாவது கல்லதன் கலனும் தீயதன் தீயையும் இல்லவன் போரும், விடரும் தூர்த்திரும் கட்டாமுன்ஸிட்ட குரு' என்பர் பரியோலநாகி. புதானுறை, உ.க.ம் பாட்டில், “கல்லத வைநுா தீயதன் நீயையும், இல்லையென்போர்” என்றதும், இச்சிற்றினத்தனையே. மாக்கள் - ஒழுங்குலவர்கள் சியை மட்டும் உடையவர்கள்.

208. இன் முகம் உடையையும் — கோக்குர்க்கு இனியமுகத்தை எக்காலமும் உடையஞ்செலையும்,

இனியன் ஆதலும்—* முகந்தினினிய காது அந்து இன்னுதலனுமா மல் கொஞ்ச முகந்திந்தேப இனியனுதலையும்,

* திருத்தான், கூடாருட்டி, சு. “முகந்தி னினிய காது அந்தின்தல், அந்தநாயகர்ச்சுப் படும்.”

209. செறித் தலைக்கு சிறப்பின் அறிக்கோர் ஏத்த—எக்காலமும் தன்னுடனே செறித் தலைக்குச் சுற தலைமயினையுடைய பலகளைகளை யுணர்க்கோர் புதும்,

210. அஞ்சினர்க்கு அளித்தலும்—தன்வீரத்தைக்கண்டு அஞ்சிலது அடிழிஹ்த்தார்க்கு அருள்கொய்தலையும்,

வெஞ்சினம் இன்னமயும்—கொடிய சினமில்லாமையையும்,
கோபம் கீட்டித்து நிற்கின்றது சினம்.

(கு - பு.) வெஞ்சினம், வைரமென்ற மழங்கப்படும்.

211. ஆண் அணி புகுதலும்—வீராணி நின்ற அணியிலேசன்று அவ் வளியைக் குலைத்தலையும்,

* “ஆண்பா வெல்லா மாணைற் குரிய” என்றை, † “பெண்ணு மானும் பின்னையு மலைவே” என்றதனால் ஆணைன்றது ஆண்பாலையே யுணர்த்துமேனும் அணிபுகுதலென்றாகால் ஈண்டு வீரரை யுணர்த்திந்று.

அழி படை தாங்கலும்—தனது கெட்ட படையிடத்தே தாண்கென்று பகைவரைப் பொறுத்தலையும்,

(கு - பு.) ஆண்மை - வீரம். பகைவரைப் பொறுத்தல் . பகைவரோடு போர்கொய்தலை ஏற்றுக்கொள்ளுதல்.

212. வாள் மீ கற்றத்து வயவர் ஏத்த—வாள்வலியாலே மேலாகிய சொல்லையுடைய வீரர் புதும்,

213. கருதியது முடித்தலும்—தன்னெஞ்சுக்கருதிய புளர்க்கிணையைக் குறைகிடவாமல் முடிக்கவல்ல தன்னமையையும்,

நகர்தற்குரிய மகளினா நகர்க்கு பற்றருக்காற் பிறப்பறுமையிற் கருதி யது முடிக்கவேண்டுமென்றார்.

ாமுற படுதலும்—அங்கனம் தானே யின்பழுருதே அம்மகளிருக் கம் மாலே மிக்கவின்பத்தைப்பெறும் தன்னை விரும்பப்பட்டிருத்தலையும்,

214. ஒருவழி படாமையும்—அவர்கள் அங்கனம் விரும்பினார்களென்று அவர்கள் வசத்தனுக்காமையையும்,

ஒழியது உணர்தலும்—தான் அவர்வசத்தனுக்காமையின் அவர் வருந்திய தன்னமையுணர்க்கு அவரைப்பாதகாத்தலையும்,

இனி அவர்கள் கெஞ்சில் சிகழுக்கத்தையுணர்க்கு அவர் குறைமுடித்த வெள்றமாக்.

215. அரி ஏர் உண் கண் அரிகவயர் ஏத்த—செவ்வரிபொருக்கின மை யுண்கண்ணினையுடைய மகளிர்புதும்,

* தொல்காப்பியம், பொருளத்திராம், மரபியல், இ.0.

216. அறிவு மட்ச பதிதலும்—தாங்குதலின் நவநிறையைகும் அறி வில்லாதார்மாட்டுத் தான் அறிவாகமப்பட்டிருத்தலையும்,

அறிவு கண்குடையையும்—தன்னைப்போல அறிவுடையார்மாட்டுக் கால அறிவுடையஞ்சிருத்தலையும்,

* “ஒளியர்மு தென்னிய காதல் வெளியர்முன், வாங்கூத வண்ணங் கொள்ள” என்றார்பிறகும்.

(கு. 4.) மட்ச் . அறிவாகம. மேற்கொள்ளுக்குப் பொருள்: ஒளியர்முன் ஒள்ளியர் ஆகல்· அறிவுடையார் ஒள்ளியர்குடைய அவைக்கள் தாழும் ஒள்ளியராக, வெளியர்முன் வாங்கூத வண்ணங்கள் கொள்ள. சில வெள்ளை கணுக்கை அவைக்கள் தாழும் வெள்ளிய கூதயின் சிறந்தாக்களைக் கொண்டு என்பதாம்.

217. வரிசை அறிதலும்—பரிசிலகுடைய நாமத்து அவர்பொழுதை கையே கொடுத்தலையும்,

கொடுத்தல் இதற்குக் கூட்டுத்.

வண்யாத கொடுத்தலும்—அங்கைம் கல்வியிருதியில்லாத பரிசிலகுக்கு கொடாகிருத்தலை மேற்கொள்ளாடே அவர்களனவிற்குத் தக்கணவற்றைக் கொடுத்தலையும்,

இனித் தணக்கொண்டும் வராக்கநாவையாமற் கொடுத்தவன்றுமாம்.

(கு. 4.) பரிசிலர் . பரிசில் பொததற்குளியர். தரம் . தகுதி.

218. பரிசில் வாழ்க்கை பரிசிலர் ஏது—பிறங்கையிலேற்ற பொருளால் இல்லாழ்க்கை கட்டுத்தலையுடைய பாணச் குத்தர் முதலியோர் புது,

219. பண்மீன் கடுவன் பால் மதிபோல—பலமீன்களுக்கு கடுவிருத்த பால்போலும் இனியையுடைய கலைநைக்க மதிபோல,

(கு. 4.) கலை . கிரணமும், வித்தையும்.

220. இன்னைக் குயமோடு இருக்குதான் குறுகி—இயல்கூடாடாத நாலும், இனிய மொழிகளாலும் இனியமகிழ்ச்சியைச் செய்யும் கிரணோடே இருக்குவினையனுபுகி,

கலைகள் கிறைக்கிறுக்குத்தையைபற்றித் தலைந்து கண்டு மதி உக்கையா யிற்ற.

(கு. 4.) இங்கே கலைநைக்கு மதி உக்கையாகக் கூறப்பட்டிருத்தல் போலவே, “தோன்றாய் கலையி தென்வியாற் றெறு மீட்டு மீன்வான், கால் வாய் கிறைக்க கைவெண்மதி கெல்வ தொத்தான்” என்கலைக்கிறத்து

* கிருக்குறுக்கு, அவையறிதல், ச.

வினங்கிபெறுபற்றிக் கொலுக்கு மதி உவகம் ஏற்பட்டிருத்தல் என்க; கிலக்கிந்தாமணி, சேவிக்கையாரிலம்பகம், சக.

இனி, வாழ் வாசித்தல் குறவார்.

221 - 2. கைபங்கள் கூகம் பாம்பு பிடித்தன்ன அம் கோடு செறிக்க அவிழ்த்து வீங்கு கிளவின்—பசியகண்களையுடைய கரியகுருக்கு பாம்பின்தலை யைப் பிடித்தாலும்து அப்பாம்பு ஒருகாலிறகும் ஒருகால் கெழிழும் அதன்கையைச் சுற்றுமாறுபோன்ற அழகினையுடைய தண்டிடத்தே செறியச் சுற்றின், கெழிழுவேண்டுமிடத்து கெழிழ்த்தும் இறுக்கேண்டுமிடத்து இறகியும் கரம்புதல்க்கும் வார்க்கட்டினையும்,

(அ - பு.) கரம்பு - தங்கி. துவக்கும் - கட்டும். வார்க்கட்டு - தங்கி கட்டு தற்குரிய உறப்பு.

223. [மணிச்சொத் தன்ன வனப்பின்வா யமைத்து:]

மணி கிளாத்து அன்ன வனப்பின்—இரண்டுவிளிம்பும் சேர்த்துத்து முடிகின ஆணிகளாலே மணியை கிளாத்துக்கைவாக்காலாத்த அழகினையும்,

வரயமைத்து—பொருங்தப்பண்ணி,

(அ - பு.) இரண்டு விளிம்பு - பத்தரின் இரண்டு விளிம்பு.

224. வயிறு சேர்பு ஒழுக்கை வகை அமை அனாத்து—வயிறுசேர்க்கு ஒழுங்குபட்ட தொழில்வகையமர்த பத்தரினையும்,

வயிறு - பத்தரினடிவு. தாழ்போலப் புண்டபட்டிருத்தலின், அகள மென்றூர்.

(அ - பு.) அளம் - தாழ்பு.

225 - 6. காணம் குழியின் கணி க்ரம் கடுப்ப புச்சு வினை பொலிக்க பச்சையொடு—காட்டிடத்துக் குழியினையுடைய பழக்கனது கீழ்த்தையொப்பப் புகழப்படுக் குத்துவது கைத்தொழிலாற் பொலிவபேற்ற போர்வை யோடே,

(அ - பு.) அமிழ் - ஒருவகை மறம். தாவர் - செங்குமசிறம். போர்வை . யாழ்ப்போர்வை.

226 - 7. [தேம்பெய், தமிழ்துபொதிக் கிலிற்று மடங்குபுரி கரம்பின்:]

தேம் பெய்து புரி அடக்கு கரம்பின்—தேமினுழுகுகின்ற தன்மையைத் தன்னிடத்தே பெய்துபொண்டு முறக்கடங்கின கரம்பினையுமுடைய,

அமிழ்து பொதிக்கு இலிற்றும் கரம்பு—அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிக்கு தளிக்கும் கரம்பு,

இஃது ஒரையினிமைக்குக் கூறிற்ற; * “தீக்கே . ஜனிபெற கொழுகி யன்ன வமிழ்துறை கரம்பி ஸ்யாழ்” என்றார் பிறகும்.

* கிலக்கிந்தாமணி, காந்தநுவதத்தையாரிலம்பகம், உகூ:

(கு - 4.) தேவெனுமுக்கு, முறச்சடங்கின சரம்பித்து உணை; இல்லாத நல் - நளித்தல்; “இலித்தரமும்மதம்” (கிவக்கித்தாயனி, 2521)

228. பாடுதலை முற்றிய—சீர் பாடுதலைத்தொலைம் முடியப்படுத்தாது,

முற்றிய - செய்யியவிகங்கூம் விடையெங்கூ:

228 - 9. பயன் தத்துக்கோல கூடுதென் இன்னியம்—தனது பயன் விளங்குகின்ற இகைகளைத் தான் கூடுதல்தெண்ட இனியபாதை,

பச்சையோடே (ஒ.ஒ.ஒ) வரயமைக்கப்பட்டு வரப்பிழையும் (ஒ.ஒ.ஒ), இவ விழையும் (ஒ.ஒ.ஒ), ஆளாத்திழையும் (ஒ.ஒ.ஒ), சரம்பிழையுமைடைய (ஒ.ஒ) இன்னியமென முடிக்க.

(கு - 4) இசை . ஸ்ரீம.

229 - 230. [குரல்குர வாக், நானெறி மாபிற் பண்ணி:] நால் தெறி மரபின் குரல் குரலாகப் பண்ணி—இரண்டால் கூறுகின்ற முறைகளும்யாலே செம்பாலையாக வாசித்து,

பாடுதலை முற்றாத்து இன்னிபத்தைக் குரல் குரலாகப் பண்ணி வெள முடிக்க.

(கு - 4.) குரல், ஸ்ரோதியன்ற கூறப்படும். இங்கே கூறியாற் மர யா ; சி. தாமஸ்கிள், “குரல் குரலாகப்பண்ணி” என்றாக் கெழ்குளையில், ‘இப்பாலைத் திரிவிலீசு பத்தொன்பது சரம்பையுடைய மகராற் குரல் குரலாமாது காங்க’ என்ற இங்குதானாயாசிரியர் ஏழுதியிருத்தல் காணக்.

230 - 231. [ஒதுது, சூதவேர்க்கு முகிழ்ச்ச கையினை யெனவும்:] முதவேர்க்கு ஒதுது முகிழ்ச்ச கையினை எனவும்—* அரசன் உவாத்தியாயன் தாப் தக்கத தம்முல்முறலியோர்க்குப் பலகாதும் குவித் தைகளை புடையென்றும்,

232. இலையோர்க்கு மலர்த் தயர்வினை எனவும்—யீர்வெறித்தற்கு மன மகிழ்ச்சு கொடுத்த மார்பினையுடையென்றும்,

மான்ருமாம்.

+ “விருத்தாயினை யெறிகியென விளைமார்பங் கொடுத்தாற், கரும்பு ஜா வெறித்தாக்கவ னின்னுழினி யெனவே” என்றார் பிறரும்.

* ஆசாரக்கோவை, கூ:—“அசது வாத்தியாயன் ரூய்தங்கை தம்மு, னிகரில் குரல் விவரிக்கூற, தேவஙாப் போவத் தொழுதெழுச வென்பதே, யரவருங் கண்ட தெறி.”

† கிவக்கித்தாயனி, மன்மகனிலம்பதம், 2020.

233. கோராக்கு சிழங்க கோவிலை எனவும்—வரினையுடைய குடிமக் களுக்கு சிழங்கைய்த செங்கோவையுடைய வெள்ளும்,

234. கோராக்கு அழன்ற வேலினை எனவும்—தெரினையுடைய அரசுக்கு வெள்ளுமெசப்த வேலையுடைய வெள்ளும்,

235. கீ சிவ மொழியா அளவை—கீ சிவ புதூரிலைக் கூறதற்குமுன்னே,

235 - 6. [மாசில், காம்புசொலித் தன்ன வறவை யுக்கி:] காம்பு சொலித்து அன்ன மாச இல் அறவை உக்கி—மூங்கில் ஆடையையுரிந்தா வொத்த மாசில்வாத உடையினை உடுக்கப்பண்ணி,

இனி மூங்கில்முளையிற் பட்டையுமாம்.

(கு - 4.) மூங்கிலின் ஆடை ஆடையின் மெண்ணமக்கும் வெண்ணமக்கும் உவரைம்.

237. பாம்பு வெளுண்டு அன்ன தேறல் கல்கி—பாம்பேறி மயக்கினாற் போல மயக்கின கட்டெளிவைத் தந்து,

(கு - 4.) கட்டெளிவு - கண்ணின் தெளிவு.

238 - 240. [காவெரி யூட்டிய கவர்களைத் தூணிப், பூவிரி கச்சைப் புக்கோள் நன்முன், பனிவரை மார்பன் பயந்து:] கா ஏரி யூட்டிய களை கவர் தூணி பூ விரி கச்சை புக்கோள் நன்முன் பனிவரை மார்பன் பயந்து—காண்டவெனத்தை கொருப்புன்னும்படியெப்த களையை உள்ளடக்கின ஆவ காழிகையினையும் பூத்தொழில் பரந்த கச்சையினையுமுடைய அருச்சனன் தனமயனுகிய இமலாக் போது மார்பனுன வீம்சேனன் கண்ட,

(கு - 4.) ஆவாழியக - அம்பருத்துணி. கண்ட - இயற்றிய.

240 - 241. நண் பொருள் பதுவளின் வழாதுபல் வேறு அடிசில்—காரியபொருளையுடைய மக்களுடென்றியிற்றப்பாத பலவேறுபாட்டையுடைய அடிசிலை,

(கு - 4.) மக்கறல் - பரகாஸ்திரக்; என்றது, பீம்சேனனாற் செப்பைப் பெற்றதான பாரகாஸ்திரத்தை; அது பீம்பாகமென வழங்கும்.

242 - 4. [வாணிர விசம்பிற் கோண்மீன் குழந்தை, விளங்கனிர் குரவி கொற்றந்துக் கோற்றத்து, விளங்குபொற் கவத்தில்:] விசம்பிற் வள் கீறம் கூருள் மீன் குழந்தை இளங்கனிர் குரவிற் விளங்கும் கோற்றத்து விளங்கு பொற் கவத்தில்— ஆரையத்தில் ஒளியை யுடைத்தாகிய கீறத்தினையுடைய கோண் கிய மீன்கண்குழந்தை இளைய கிரணகணையுடைய குரவிற்றை இகழுக் கோற்ற கவயுடைய விளங்குகின்ற பொற்றங்கிடத்தோ,

விரும்புவன பேணி—கீ விரும்புவனவுஷ்ண விரும்பி உட்கொண்டு,

(கு - 4.) கோண்மீன் - கோட்டையை மீண்கன்.

245. ஆன விருப்பின் தான் சின்ற ஜட்டி—துமிட்டு மிகுவின்ற விருப்பத்தாலே தான் சின்ற உண்ணப்பண்ணுவித்து,

ஆனாரபினேன்றும் பரடம்.

இது சிலமொழியாளினாலும் (2.கடு) விரும்புவன் பேணி (2.ஏஸ்) உடறி (2.ஏக) கல்கி (2.கூர) அடுசிளை (2.ஏக) கலத்தேயிட்டுத் (2.ஏஸ்) தான்தின்ற ஜட்டி பெண்டு.

246. திறல் சால் வென்றியோடு தெல்லு புலம் அங்கு—கலிய மைத் தென்றியோடே பக்கையைத் தந்திலத்தைக் காலிட்டுப் போகப் பண்ணி,

247. விறல் வேல் மன்னர் மன் எவில் முருகுகி—தெற்றியைப்படைத் தானிய வேலினையுடைய முதிவேக்தர்மன்றும் அரண்டை பழித்து,

248. கயவர் பாணர் குண்கன் திர்த்தமின்—அப்பிடக்கணிற்பெற்ற பொருளாலே விரும்பிவக்தவர் குண்கண்மையையும், பாணர் குண்கண்மையையும் போக்கினபின்பு,

(கு - 4.) கயம் - விருப்பம். குண்கன் - துண்பம். பக்கங்கைடைய அரண்டை அழித்த பின்பு அங்கே சிடைத்தவற்றைப் பரிசிலர்க்குக் கொடுத்தல் மரடு.

249. வயவர் தக்க வான் கேழ் நிதியமொடு—தன்படைத்தலைவர் மிக கலவாய்க் கொண்டுமிக்கு தக்க சங்குகிய நிறத்தினையுடைய பொருட்டு ராந்தரே,

தன்படைத்தலைவர் குறுகிலமன்னரையும், அரசனையுமழித்து, வயவர் கும் பாணர்க்குக்கொடுத்த மிக்குக்கொண்டுவர்க்க சிதியமென்க.

250 - 251. [பகுவ வாகத்தைப் பாற்கனிர் பரப்பி, யுருவ வாணமிதி யூர்கொண் டாங்கு:] பகுவ வானத்து உருவ வான் மதி பகுத் கீர் பார்டி ஊர் கொண்டாங்கு— குதிர்க்காலத்தையுடைய வாணிட்டே வழியைத் தலையுடைய வெள்ளிய மதி பால்போதுங் கிரணக்கைப் பரப்பிப் பாற்கனை கொண்டாங்க்கோல்,

(கு - 4.) குதிர்க்காலம் - சாற்காலம் மற்றைச்சாலங்களைக் கூட்டிறும் சாற்காலத்தில் தொன்றும் சுத்திரன் மிகவும் வெள்ளிதானப் பாராட்டப்படுக்.

252 - 3. கூர் உளி பொருத கடி ஆழ் சௌர் குமி ஆரம் குஷ்க ஆயில்வாய் கேமீயொடு—குரிப சிந்துவிளைச் சென்ற செத்தின உருக்களைப் பின் வலியினையுடைய குறட்டுடத்திற்கைத்த ஆர்வனைக்குழித்த குட்டினையுடைய உருக்கொடு,

குறி - அச்சுக்கொக்குமிடம். அயில்வாய் . உரியகாப்; என்று குட்டுக்கு ஆகுபெயர்.

(கு - 4.) குறி, குடுமணவும், குட்டி, உட்டையெனவும்வழக்கும்.

254 - 5. [சிதர்களை முருக்கின் சேரேணங்கு செடுஞ்சினைத், தார்பிளி யலிழிக்கத் தோற்றம் போலை] முருக்கின் சேண் ஒங்கு செடுஞ்சினை தார் களை சிதர் பிளி அவிழிக்கத் தோற்றம் போல—முருக்கனுடைய விசும்பிலே செல்ல வளர்க்க செடிய கொம்பிழ் செறிக்க அரும்புகள் வண்டித்துப் பினியலிழிக்கத் தோற்றாவுபோல,

தார் - கொந்தமாம். சிதர் - சிர்துதலுமாம்; சிச்சிலியுமாம்:

(கு - 5.) முருக்கு - முள்ளு முருக்கல்.

255-8. [உள்ளரக் கெறிக்க அருக்குற போர்க்காக், கருக்தொழில் விளை ஞர் கைவிளைமுற்றி, யூர்க்குபெயர் பெற்ற வெழினாடப் பாக்ரெடு.]

கருக்தொழில் விளைஞர் கை விளை முற்றி உருக்குற அருக்கு உள் ஏறிக்க போர்க்காக் — வலிய தொழிலைச்செய்யுக் காக்காடுடைய கையாற்செய்யும் உருக்கனல்லாம் முற்றப்பெற்று உருக்கப்படுக்கு சாந்திலிங்கம் உள்ளேசிரம்ப வழித்த பலகையையுடைய பாக்,

தேர்த்தட்டு வெளிமங்கையப் பாவின பலகையைப் போர்க்கவென்றார். அதன் மேலே சுற்றுக்கூராகப் பலகையாற்செய்த கூவரப் பாக்ரெண்டார். பாக்கரையுடைய தேரைப்பாக்ரெண்டார்; ஆகுபெயரால்.

ஈர்க்கு பெயர் பெற்ற எழில் கண்டப் பாக்ரெடு — ஏறிப்பார்த்து உண் மையாக ஓட்டமுண்டென்ற பெயர்பெற்ற அழிக்கையுடைத்தாகிய கண்ட மினையுடைய தேரோடே,

கேமீயோடே (2டிக) போர்க்கவையையுடைய (2டிக) பாக்ரெண்முடிக்க.

259 - 260. மா செலவு ஒழிக்கும் மதன் உடை கோன் தாள் வாள் முகம் பாண்டில் — நன் கடுமையாற் குதிரையின்செல்லவைப் பின்னேநிறுத்தும் உணப்புடைத்தாகிய வலியிளையுடைய தாளிக்கையும், ஒளியிளையுடைத்தாகிய முடக்கினையுமுடைய ராஸையெருத்தையும்,

வலக்கனுஷ — அதனைச் செலுத்தும் பாக்களுடு,

260 - 261. [தீடி, யங்கே விடுக்குமலன் பரிசில்:] பரிசில் தீடி அன்ன அன்றே விடுக்கும் —யானை குதிரை அணிக்கலமுதலியபரிசில்களையுக் குத்த அவன் அன்றேவிடுக்கும்;

கிதியத்தோடே (2ஈ) பாக்கோடே (2டிக) வலக்கனுஷே பாண்டிலையும்(2டீ) பரிசிலையுக் (2ஈ) தீடி (2ஈ) அவன் அன்றேவிடுக்குமென முடிக்க.

261 - 3. சென் கேள் தமில் அனி தாங்கு இப்பு மணி
அதில் உள் விரித் தம் மெல் உத்தவின் — மென்னிய கோவிலையும், குமில்
குழ்த் அங்கத் தியங்பினையுமுடைய மணிர் அதிச்சுகையை உட்ட
தூங்புதியாக விரித் தமுடையுடைய மென்னிய உத்தவேபோலே,

264 - 5 [மணிமலிற் கலை மஞ்சிகைப் பரப்பித், தனிமையுடையும்
தயல்கழி கொடுக்கோட்டு:]

தனி மழை மணி மலில் கலைபக் குடை மஞ்சு பரப்பி தனிமை
—தெள்க்குமேகம் கீலமணிபோதும் மலில்கையை விரித் தொகைக்கு கீ
வே தனது மஞ்சகைப்பரப்பித் தனமுடை,

சிறிதுக்கீர் உட்டோண்டு பக்கம் வெள்ளியமராயிருத்தவின், மேல் மஞ்சு
கைப்பரப்பியென்றார்.

இனி 'மணிமலில் கலைபக்' என்ற பாடமாயின், மலில் தன்கலைப்பத்தை
மஞ்சிகையிலே பரப்புதலைச்செய்து தயல்கோடென்ற, தயல் - ஆடுதல்.

தயல் கழி கொடு கோடு — அங்கின்ற மூலகிளையுடைய தெயை
மலையிடத்தையுடைய குறிஞ்சி (2.கள)

266. [எந்தாரு மிந்த வேற்றாருந் சென்னி:] ஏற்றாரும் உரும் அறி
தூ இறந்த சென்னி கோடு (கோடு) — ஏறதற்கிறுமில் அரிசாயியாகுமேது
தாண்றதற்காக இடித்து வழியாக்கிப்போன சிராத்தையுடையமை,

இக்குதிரை ஏற்றுத்தன்ப.

267. குறிஞ்சி கோமாண் — குறிஞ்சியாகிய ஒபுக்கைத்தையுடைய சிலங்
திற்காண்,

267 - 9. கொப் தனிர் கண்ணி செல் இகை சிலையு பண்பின் கல்
வியக்கோட்டை — கொய்யப்பட்ட தனி:விரலை மாணியினையும், பிரதிடத
சில்லரமற் போகின்றபுத் தன்னிடத்தே சிற்றத்துக் காலமான குணத்
தினையுமுடைய கல்லியக்கோட்டை,

ஏய்தனிர் செலின் — விகும்பிச்செல்லின்,

முதலாயிரவை (கீ) பெருமகண் (கீ.ஒ) புரங்குசிய (கீ.ஒ) கல்லிய
கோட்டை யெத் தகொள்கையோடே (கீ.ஒ) முன்னுட்சென்றனமாத, இணைக்
(கீ.ஒ), அழிபசிவருத்தமலீடு (கீ.ஒ) யானையோடே கேட்ரப்பி (கீ.ஒ.) யாம்
அவனின்றும் வருகின்றேம் இனி கீழிரும் (கீ.ஒ) முகேக்தரிடத்துக் கெள்கு
விராயின் (கீ.ஒ), வஞ்சியும் வறித; அதவந்தி (கீ) மதுராயும்வறித;
அதவந்தி (கீ) உறங்கையும் வறித; அதவந்தி (கீ) ஏழுவர்பூண்ட சுகை
செக்காம் (கீ.ஒ) ஒருதாங்களுக்கிய (கீ.ஒ) குறிஞ்சிக் கோமாளுகிய (கீ.ஒ)
கல்லியக்கோட்டை யெத்தனிர்செலின் (கீ.ஒ), அழியிற் பெறுவற்றை யாம்

உருவேண்மிள்; பட்டினம்படரின் (கலை), வயின் வயிற்பெறாவிர் (கலை) அவன்பின்னர் வேதுரெப்தின் (கலை) அகைவாசப் பெறாவிர் (கலை); அதன்பின்னர் அவன் ஆலூடெய்திந் (கலை) கலைவியாடிபெறாவிர் (கலை) அவற்றைப்பெற்றால், அவன் மூதூர் (2.05) செய்துமன்ற; சிறித கணியது கோயலிருக்கும் (2.06); ஆண்டுத்தென்ற முன்னர் அவன் கைவாயிலைக்குற கிப் (2.07) பின் அறிவுதொடர்த்த (2.08) வயன்ரேத (2.09) அரிசலையரேத் தப் (2.10) பரிசிலரேத்த (2.11) இருக்கோளையதுகிப் (2.12) பாடுதுறை முற்றத்து (2.13) இன்னியத்தைப் (2.14) பண்ணிக் (2.15) கையினை யென்றும் (2.16), மார்பினையென்றும் (2.17), சோலினையென்றும் (2.18), வேலினையென்றும் (2.19) கிளிமொழியா அளவை (2.19) அவன் கவிரும்புவதைபேணி (2.20) உடை (2.21) கல்கி (2.22) அடிகிளைக் (2.23) கைத்தேயிட்டுத் (2.24) தாண்கின்ற ஊட்டி (2.25) சிதியத்தோடே (2.26) பாக்ரோடே (2.27) வல்வளேடுடை பாண்டுலையும் (2.28) பரிசிலையும் (2.29) தரிடி (2.30) அவன் அன்றேவிடுக்கும் (2.31) என வினாமுடுவுசெய்க.

ஏறுமாநாட்டு நல்லியக்கோட்டை குடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத் தறுபீபாடிய சிறுபானுப்புப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாரி நர்சிங்க்கிளியர் செய்தவுரை முற்றிற்ற.

